




பாலர் ஞானோதய சங்கம் ஐக்கிய இராட்சியம்

(கட்டுவன் - வறுத்தலைவிளான்- மயிலிட்டி தெற்கு)

Est. 1972



“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே”


www.gnanothaya.org.uk

E-mail: info@gnanothaya.org.uk

2023

ELLALAN SUPERMARKET

எல்லாளன்



உங்களுக்குத் தேவையான
கீலங்கை - கீந்திய
உணவுப் பொருட்கள்,
மரக்கறி வகைகள் மற்றும்
அனைத்துப் பொருட்களையும்
நியாயமான விலையில்
தரமான சேவையுடன்
பெற்றுக்கொள்ள நாடுங்கள்.

Tel. : 020 8681 7485

234/236 London Road,
Croydon - CR0 2TE



ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

காணிக்கை

எமது கிராமங்களை ஓர் அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து , எமது கிராமங்களின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அயராது தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கிய எமது கிராமப்பெரியோருக்கு இம்மலரினை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி

பாலர் ஞானோதய சங்கம் - ஐ.இ

(கட்டுவன் - வறுத்தலைவிளான்- மயிலிட்டி தெற்கு)





பாலர் ஞானோதய சங்கம் - ஐ.இ

(கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான்)

Palar Gnanothaya Sangam – UK

(Kadduvan - Varuthalaivilan - Myliddy South)

Committee members –2023

PATRONS

Dr M.Ganeshanathan, Mr K.Thurairajah, Mr C.Velayutham,

Mrs M.Tharmalingam, Mr A.Alalasundaram

President

Mr K.Kaneshanathan

Vice President

Mrs.Ranjithamalar Srivasanthaswaran

Secretary

Mr. Jeyasiri Muthukumar (Sri)

Assistant Secretary

Dr. Kajaniy Kannapiran

Treasurer

Mrs.Sumathy Vijayathas

Assistant Treasurer

Mr T.Ramanan

Committee members

Mr.V.Rathikulan, Mr. K.Uthayathas, Mrs.T.Sivanayagam, Mr .S.Sivanantha, Mr K.Karunakaran

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே”

www.gnanothaya.org.uk



தலைவரிடமிருந்து

எனது அன்பான உறவுகளே!

எமது ஊர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்த ககாலம் சென்று, இன்று பொலிவிழந்து, இடிந்த கட்டிடங்களாலும், புதர்களாலும், இன்னும் பல பகுதிகள் விடிவிக்கப்படாமலும் காணப்படுகிறது. இக்கிராமங்களை மீண்டும் கட்டி எழுப்பும் பாரிய பணி இன்று உள்ளது. இவ் வரலாற்றுக்கடமையை நாம் எவரும் தட்டிக்கழிக்க முடியாது. நாம் எல்லோரும் இருகரம் கொண்டு எமது கிராமங்களை மீள் கட்டியமைக்க ஞானோதய அமைப்பின் கீழ் அணிதிரண்டு, எமது வலுக்களை ஒருமுகப்படுத்தி எமது கிராமங்களின் மீள் கட்டுமானப்பணியை முன்னேடுப்போமாக. காலம் எம்மீது செலுத்தியுள்ள இக்கடமையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட இம்மலரின் மூலம் உங்கள் எல்லோரிடமும் வேண்டுகின்றேன்.

பாலர் ஞானோதய ஐக்கிய இராட்சிய கிளை தனது 50 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ள வேளை, எமது தாய்ச் சங்கம், 100 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. எமது சங்கம் எமது தாய் சங்கத்துடனும், எமது ஊர்களுடனும் இணைந்து செயல்பட்ட நீண்ட வரலாற்றைக்கொண்டது. இதில் சிலவற்றை நாம் இம்மலரில் ஆவணப்படுத்தியிருக்கிறோம்.

பாலர் ஞானோதய சங்கம் ஐக்கிய இராட்சியக் கிளையை மேலும் வலுப்படுத்த உங்கள் எல்லோரையும் இந் நிறுவனத்தில் ஆயுட்கால நிரந்தர அங்கத்தவர்களாக இணையுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். இந் நாட்டிலும், மற்ற புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும் எமது இளைய தலைமுறையினர் எம்முடன் இணைந்து உங்கள் வம்சாவளியினரின் அழிவுற்ற கிராமங்களை மீள் கட்டியெழுப்ப பாலர் ஞானோதய நிறுவனத்தினுடே ஒருமுகப்படுத்தி, உங்கள் பெற்றோரினதும் உற்றார் உறவினரதும் அபிலாசைகளை தீர்க்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

2011 இல் எமது சங்கத்தால் வெளியிடப்பட்ட மலரில், எமது எதிர்கால திட்டங்களாக பின்வருவனவற்றை நிரைப்படுத்தியிருந்தோம்.

1. எமது கிராமங்களின் அத்திய அவசிய தேவைகளின் மீள்கட்டமைப்பில் பங்கேற்ப்பது
 - பாலர் ஞானோதய சங்க கட்டிடத்தை மீள்புனரமைப்பது
 - பாலர் ஞானோதய பாடசாலையை மீள் அமைப்பதற்கு முக்கிய பங்காற்றுவது
 - எமது கிராமங்களின் புகழ் பரப்பிய ஆலையங்களை மீள் அமைப்பதில் பங்காற்றுவது
2. எமது கிராமங்களில் மீள் குடியேறும் எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது.

மேற்கண்ட திட்டங்களுக்கு எமது உதவிகளும் ஆலோசனைகளும் முழுமையாக வழங்கி வந்தோம். மேலும் இனிவரும் காலங்களிலும் நாம் எல்லோரும் இணைந்து எதிர்கால திட்டங்களை நிஜமாக்க உறுதி பூணுவோமாக.

கடந்தகாலங்களில் எம்மால் வழங்கப்பட்ட சில உதவிகளையும் (ஆவணப்படுத்தப்படவற்றை மட்டும்), எமது சங்கத்தின் முழுமையான வரவு செலவு கணக்கு விபரங்களையும் இம் மலரில் உங்கள் கவனத்துக்கு முன்வைக்கின்றேன். இத்துடன் எமது எதிர்கால திட்டங்களாக பின்வருவன வற்றை முன்மொழிகிறேன்.

1. பாலர் ஞானோத சங்கத்துக்கான மண்டபம்.: இதனை மேலதிக பயன் பாட்டுக்காக வலுவூட்டல்.
2. பாலர் ஞானோதய வித்தியாம், கட்டுவன் புலம் மகா வித்தியாலயம் போன்றவற்றுக்கு கல்வி மேம்பட உதவிகள் வழங்கல்.
3. எமது கிராமமக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கல்
4. அத்திய அவசிய தேவைகள் சம்பந்தமான பொருட்களை கிராமத்திலேயே பெறுவதற்கான வியாபார நிறுவங்களை அமைப்பதற்கு உதவி நாடல்
5. பொது போக்குவரத்து சேவையினை எமது கிராமம் வரை அல்லது எமது கிராமத்தினூடாக பெறுவதற்கு முயற்சித்தல்
6. பொது இடங்கள், குளங்களை புனரமைப்பு செய்தல்.

நன்றி

கனகசபை கணேசநாதன்

பாலர் ஞானோதய சங்கம் - ஐக்கிய இராட்சியம்

தாய்ச் சங்கத்திடமிருந்து வாழ்த்துசெய்தி



சிவமயம்

பாலர் ஞானோதய சங்கம்

(கட்டுவன் - மயிலிட்டி தெற்கு - வர்த்தலைவிளான்)

Palar Gnanothaya Sangam

(KADDUVAN - MYLIDY SOUTH - VARUTHALAIVILAN)

(Organised on 23-11-1922)

கட்டுவன், தெல்லிப்பழை.

Kadduvan, Tellippalai.

...../...../202.....

தலைவர் :

திரு. ந. பாலச்சந்திரன்

உப தலைவர்கள் :

திரு. செ. சுப்பிரமணியம்

திரு. க. கனகநாயகம்

செயலாளர் :

திரு. வ. இராசதுரை

பொருளாளர் :

திரு. கா. அருள்தாஸ்

கணக்குப் பரிசோதகர் :

திரு. சி. கந்தசாமி

“ஊருக்கு உழைத்தீடல் யோகம் புகழ் ஓங்குமாறு வருந்துதல் யாகம்”

- பாரதியார் -

ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பித்த எமது பாலர் ஞானோதய சங்கம் தனது ஐம்பதாவது ஆண்டினை நிறைவு செய்வது எம்மூர் அனைத்து மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

தங்களின் கல்வியை மேம்படுத்தவும், உறவுகளின் பொருளா தாரத்தை வலுப்படுத்தவும் பல்வேறு பிரச்சினைகள் மத்தியிலும் வெளிநாடு சென்ற தங்களின் அர்ப்பணிப்பான சேவையே பல்வேறு இடர்ப்பாடுகளால் ஏற்பட்ட இடப்பெயர்வு காலத்திலும், எமது ஏழ்மையான மக்களின் தேவைகளை குறிப்பாக உயர்கல்வியை மேம்படுத்த கல்வி ஊக்குவிப்புநிதி வழங்கல், உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் போன்ற செயற்பாடுகளை தாங்களாகவே உணர்ந்து முன்வந்து பூர்த்தி செய்து, மன உறுதியுடன் வாழவைத்த தங்களின் உயர்ந்த உள்ளங்களை மனமார வாழ்த்து கின்றோம்.

“மிக்க நன்றி”

செயலாளர்
வல்புரம் இராசதுரை





பாலர் ஞானோதய சங்கம் - சுவிஸ்

(கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான்)

Palar Gnanothaya Sangam – swiss

(Kadduvan - Varuthalaivilan - Myliddy South)

COMMITTEE

President

Mr S.Kannathasan

எமக்காக மட்டும் வாழ்தல் சுகமல்ல,
பிறர்க்காகவும் வாழ்தலே உயரிய பண்பு.

Secretary

Mrs.Kamalini Sritharan

செம்மண்ணாம் எம்மண்ணில் நூறு ஆண்டுகளாக செம்மையாய் பணியாற்றும் கட்டுவன் பாலர் ஞானோதய சங்கம் வாழ்க. தாயிற்கு சேயாக உறவுகள் துயர் தீர்க்க ஐம்பது ஆண்டுகளாக அயராது உழைக்கும் ஐக்கிய இராட்சிய கிளைச் சங்கம் வாழ்க வாழ்க.

Treasurer

Mr.S.Nirmalanathan

சிக்கல்களும் சிரமங்களும் நிறைந்த நம் வாழ்வில், ஐம்பது வருட பொதுப்பணி என்பது மிகவும் வெற்றியான செயலேயாகும். உங்கள் பணிக்கு நன்றியென்ற ஒரு சொல் போதாது. இருந்தும் நன்றியுடன் உங்களை வாழ்த்துகிறோம்.

உங்கள் பணிகள் தொடரட்டும். உங்களுடன் நாமும் பயணிப்போம். எத்தனை வருடங்கள் எந்நாட்டில் வாழ்ந்தாலும் தாய் மண் மறவோம், தாய் மொழி மறவோம். வாழ்த்துகிறோம் ஐக்கிய இராட்சிய சங்கத்தை நீடுழி வாழ்கவென.

கமலினி சிறிதரன்
(செயலாளர்- சுவிஸ்கிளை)



ஐம்பது வருடங்களைக் கடந்து பாலர் ஞானோதய சங்க ஐக்கிய இராட்சிய கிளை (From 1972)

எமது கிராமங்கள் படிப்படியாக இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றது. எம்மை சூழவுள்ள கிராமங்கள் பகுதியாகவோ, முழுமையாகவோ விடப்பட்டு பலமுன்னேற்றகரமான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எமது கிராமங்களிலும் மக்கள் சிறிது சிறிதாக குடியேறத் தொடங்கியுள்ளனர். பாலர் ஞானோதய வித்தியாசாலை மீண்டும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. எமது கிராமங்களின் வழிபாட்டுத்தலங்கள் மீள்கட்டியமைக்கப்பட்டு, சிலமுடிவுற்றும், சிலமுடியும் தருவாயிலும் உள்ளன. பாலர் ஞானோதய சங்கத்துக்கு என்று ஒரு கட்டிடம் " பாலர் ஞானோதய சங்க நூற்றாண்டு வளாகம் " என்ற பெயருடன் வெகுவிரைவில் திறப்பதற்கான முயற்சியுடன் வேகமாக நிறுவப்பட்டு வருகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திறப்புவிழாவும், 2022 இல் நடைபெற வேண்டிய எமது தாய்ச் சங்கத்து நூற்றாண்டு விழாவும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண குடாநாட்டில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் காங்கேசன்துறை தொகுதியில் அமைந்துள்ள கட்டுவன், மயிலிட்டிதெற்கு, வருத்தலைவிளான் ஆகிய கிராமங்களே எமது கிராமங்கள். வணிகத்துறையிலும், கல்வித்துறையிலும் குறிப்பாக விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கியது. சனசமூக நிலையங்கள், பல சிறந்த புகழ்பெற்ற சைவக்கோவில்கள், சமூக மேம்பட்டு நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் மற்றும் சிறிய வைத்தியசாலையும் ஒருங்கே பெற்ற தன்னிறைவு கொண்ட கிராமமாகும். எமது கிராமத்தின் கல்விச் சொத்தாக எமது ஊரின் பாடசாலை " ஞானோதய வித்தியாலயம் ". இக் கல்விச்சாலையில் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்று வந்தார்கள். எமது கிராமத்தில் வடக்கு எல்லையாக மயிலிட்டி கிராமமும், கிழக்கு எல்லையாக பலாலி விமான நிலையமும், எமது ஊரில் இருந்து சில மையில் தூரத்தில் பலாலி இராணுவமுகமும் அமைத்திருந்தது. அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறுவது போன்று திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் எமது கிராமத்திலும் நடைபெறும்.

எமது கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் மிகவும் அன்பாக பேசுபவராகவும், அமைதியான சுபாவம் கொண்டவராகவும் இருந்தனர். 1986 இல் இலங்கை இராணுவம் ஒரே இரவில் ஆக்கிரமித்தது, எமது கிராமம் சிறிது சிறிதாக முழுமையாக தரைமட்டம் ஆக்கப்பட்டது. அனைவரது கடின உழைப்பும் ஒரு சிலநாட்களில் முழுமையாக அழிக்கப்பட்டது.

2006ம் ஆண்டின் பின் சிறிது சிறிதாக எமது கிராமத்தின் சுமார் மூன்றில் ஒரு பகுதி இன்று வரை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அமைந்திருந்த கோவில்கள், உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் வாழும் எமது ஊர் உறவுகளின் உதவியுடன் மீள்புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. பாடசாலையின் அரசு உதவியுடன் மீளமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 5ம் வகுப்பு வரையுமே நடாத்தப்படுகின்றது. மேலும், இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருமானம் பெறுபவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளே இங்கு கல்வி பயில்கிறார்கள். எமது கிராமத்தவர்கள் போரின் போது இடம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், எமது நாட்டின் வேறு கிராமங்கள், மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். போரினால் பொலிவிழந்து முழுமையாக தரைமட்டமாக்கப்பட்ட எமது கிராமங்களை மீள்கட்டுமானம் செய்து மீண்டும் பொலிவுற செய்வதில், முன்பு எமது தாய்ச்சங்கம் எப்படி செயற்பட்டதோ, அதைவிட பல மடங்கு முனைப்புடன் பாலர் ஞானோதய சங்க ஐக்கிய இராட்சிய கிளை செயல்பட்டு வருகின்றது.

பாலர் ஞானோதய சங்கம்- இலங்கை (எமது தாய்ச்சங்கம்)

1922 முன்னர், எமது கிராமங்களின் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் இளையோர் பொதுநிகழ்வுகளில் சந்திக்கும்போது எமது கிராம முன்னேற்றங்கள் பற்றி உரையாடி பலசேவைகளை அரசு மற்றும் பொதுநிறுவனங்களுடாக புரிந்துவந்தனர். இதன் அடிப்படையில் எமது கிராமங்களுக்கென ஒருபுது அமைப்பு தேவை என்பதை உணர்ந்தனர். இதனடிப்படையில், பாலர் ஞானோதய சங்கம் (கட்டுவன், மயிலிட்டிதெற்கு, வருத்தலைவிளான்) 1922 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, எமது மூன்று கிராமங்களிலும் வாழ்ந்த மக்களின் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தவேளை, இலங்கையின் சுதேசிய இனங்களின் எழுச்சிக்காகத்தோற்றம் பெற்ற சிங்கள இனத்தின் முன்னோடி திரு. அநாகரிகதர்மபாலாவும், இஸ்லாமிய இனத்தின் முன்னோடி அறிஞர் திரு. சித்திலெப்பையும், தமிழ் இனத்தின் முன்னோடி ஸ்ரீலக்ஷ் அறுமுகநாவலரும், தத்தமது மொழி, மதம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்குமான முன்னெடுப்புகளை மேற்கொண்டனர்.

இவ்வகையில், சமூகத்தின் கல்வியை மேம்படுத்த சுதேசிய கல்விக்கூடங்களை உருவாக்க முனைந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அறுமுகநாவலர் அவர்கள் சைவத் தமிழ்ப்பாடசாலைகளை நிறுவவதற்காக எடுத்த முயற்சியால் யாழ்ப்பாணத்தில் கல்விக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர்களில் காணப்பட்ட தனவான்கள் பலரும் தம் சொந்த நிலங்களை வழங்கியும், தமது குலதெய்வங்கள் பெயர்களிலும், ஊர்ப்பெரியார்களின் பெயர்களிலும் பாடசாலைகளை நிறுவினர்.

1927 ஆம் ஆண்டளவில் எமதுகிராமத்திலும் பாலர்ஞானோதயசங்கத்தினர் பாடசாலை ஒன்றை நிறுவ முயன்ற போது, வருதலைவிளாளைச் சேர்ந்த சரவணமுத்து என்பவர் தனது சொந்தக்காணியினை பாடசாலைக்காக வழங்கினார். அக்காணியை " ஞானோதயவித்தியாசாலை" என்னும் பெயரில் ஆரம்பப்பாடசாலை நிறுவப்பட்டது. பாடசாலைக்கான கட்டிடங்கள் எம்மூர்களின் தனவான்களாலும், மலையா வாழ் எம்மூரவர்களின் பங்களிப்புடனும் அமைக்கப்பட்டன.

சைவத்தமிழ்ப் பாடசாலைகள் " இந்து போட் இராசரத்தினம் " என எல்லோராலும் அறியப்பட்ட பெரியாரின் தலைமையில் இயங்கிய " சைவவித்தியா அபிவிருத்திச் சங்கம் " நிவாகத்தின் கீழ் இணைக்கப்பட்டமையால் பாடசாலைச் சொத்துக்கள் பரிமாறப்பட்டன. 1961 ஆம் ஆண்டு நாட்டில் உள்ள பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் திட்டத்தின் அடிப்படையில், அரசால் பொறுப்பேற்கப்பட்டு அரசு பாடசாலையாக மாற்றம் பெற்றது. பாடசாலைக்கு முதல் தலைமை ஆசிரியராக திரு. பொன்னையா அவர்கள் நியமிக்கப்பட்டார் எனவும், ஊதியமானது வீடுவீடாக "பிடி அரிசி" சேகரிக்கும் முறையில் சேகரித்த பணத்தை கொண்டு வழங்கப்பட்டதாகவும் அறிந்தோம்.

மாணவர் தொகை அதிகரிப்பால் காணிக்கட்டிடம் ஆகியவற்றில் காணப்பட்ட பற்றாக்குறை காரணமாக குறித்த காணியில் விரிவுபடுத்த முடியாமையால், 1962 ஆம் ஆண்டு கல்வித்திணைக்களத்துடன் பாலர்ஞானோதயசங்கம், தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் கலந்துரையாடியதின் பயனாக ஏற்பட்ட இணக்கப்பாட்டில் பாடசாலையானது மயிலிட்டி தெற்கில் தற்போது இயங்கும் இடத்துக்கும், வெங்காய சங்கமானது பாடசாலை முன்னர் இயங்கிய இடத்துக்கும் மாற்றப்பட்டன.

தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விவசாய உற்பத்திகூட்டுறவு முறைமை வெங்காய ஏற்றுமதிச் செயற்படுவழக்கு ஒழிந்துபோன நிலைமையில், 1973 ஆம் ஆண்டளவில் தெல்லிப்பளை பலநோக்குச் சங்க நிர்வாகத்துக்கும், பாலர்ஞானோதய சங்க நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய பாலர்ஞானோதய சங்கத்திடம் காணியும், கட்டிடமும் முழுமையாக கையளிக்கப்பட்டது, மேற்படி இணக்கப்பாட்டை எட்டுவதில், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.முருகையா அவர்களும், பாலர்ஞானோதயசங்கத்தின் சார்பின், திரு .சி.நாகலிங்கம் அவர்களும், திரு .K.T.பாலசுப்பிரமணியமும் ஈடுபட்டனர்.

கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வருத்தலைவிளான் ஆகிய மூன்று கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் ஒரே சமூகத்தை சேர்த்தவர்களாகவும், தமக்குள் நெருங்கிய உறவுகளைக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். 1922 தமது மேம்பாட்டுக்காக இக் கிராமங்களின் மக்களால் அமைக்கப்பட்ட இப்பொது அமைப்பானது, தமது கிராமங்களின் வளர்ச்சிக்கான நீண்ட காலதிட்ட அடிப்படையில் பல உப அமைப்புகளை நிறுவியது. இதற்கான பொருளாதார, நிலமற்றும் கட்டிட தேவைகளை சமூகத்தில் வாழ்ந்த பொதுமக்களின் பங்களிப்புடனும், அரசு உதவியுடனும் அமைத்துக்கொண்டனர்.

இவ்வகையில் அமைக்கப்பட்டநிறுவனங்களாவன :

1. தனித்துவமான காணி கட்டிடம் கொண்ட அமைப்புகள்

- I. பாடசாலை
- II. ஐக்கியபண்ட கசாலை
- III. கிராமியவைத்திய நிலையம்
- I. வெங்காய சங்கம் (In 1973, the building was handover to பாலர் ஞானோதய சங்கம்)
- IV. நெசவுசாலை
- V. வாசிகசாலை
- VI. அந்தியகால சகாய நிதிச் சங்கவண்டியும், நிறுத்தும் இடமும்
- VII. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்

2. தனித்துவமான கட்டிடம் கொண்டிராத அமைப்புகள்-பாலர்ஞானோதய சங்கத்தின் உபபிரிவுகள் (வாசிக சாலையைப் பயன்படுத்தும் உரிமை கொண்டவை)

- I. பாலர் ஞானோதய சங்கம் (from 1973 own building)
- II. வாசிகசாலை
- III. கலைஉடல் வளர்ச்சிக்கழகம்
- IV. அந்தியகாலசகாயநிதிச்சங்கம்
- V. மாதர்சங்கம்
- VI. மத்தியஸ்தர்சங்கம்
- VII. இந்துசமயஅபிவிருத்திச்சங்கம்
- VIII. கிராமஅபிவிருத்திச்சங்கம்

1973 இல் கட்டிடம் கையளிக்கப்பட்டபின், அனைத்து உபபிரிவுகளும் இக்கட்டிடத்திலும், வாசிக்கசாலையிலும் பாலர்ஞானோதயசங்க அனுமதியுடன் தமது சந்திப்புகளை நடாத்திவந்தன .

பாலர்ஞானோதய சங்கம்- ஐக்கிய இராட்சிய கிளை

எமது நாடு பிரித்தானிய காலனித்துவதற்கு கீழ் இருந்த காலத்திலிருந்து எமது நாட்டிலிருந்து பலர் வெளிநாடுகளுக்கு மேல்படிப்பிற்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து தமது கல்வியை முடித்து சிலர் திரும்பியிருக்கிறார்கள், சிலர் பிரித்தானியாவிலேயே தங்கியிருந்திருக்கிறார்கள். இந்த வகையில் எமது கிராமங்களில் இருந்தும் பலர் வெளியேறியிருக்கக்கூடும். ஆனால் இவை பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் எம்மிடம் இல்லை. ஆனால் எமக்குத் தெரிந்தவகையில் 1960களிலும் அதன்பின்னரும் பலர் எமது கிராமங்களில் இருந்து மேல்படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். அதில் பெரும்பாலானோர் திரும்பிவரவில்லை, இங்கிலாந்திலேயே வசித்துவந்துள்ளனர். இதன் அடிப்படையில் அந்த காலங்களில் சிறுசிறு சந்திப்புக்களை மேற்கொண்டு எமது நாட்டிற்கு திரும்பி வரும் போது எமது கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குதல், கல்வித் தேவைக்கான சிறு சிறு உதவிகளை வழங்கி வந்துள்ளார்கள். 1972 ஆம் ஆண்டு முதன்முதலாக பாலர்ஞானோதய சங்கத்தில் இருந்து பிரித்தானியாவில் வசித்துவரும் எமது கிராமத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது கிராமத்துக்களை விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று இதற்கான வேண்டுகோள் பாலர்ஞானோத சங்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நடைபெறும் போது இந்த வேண்டுகோள் திரு.சி.நாகலிங்கம் என்பவரால் எழுத்துமூலம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இவர் அந்த சமயம் பாலர்ஞானோத சங்கத்தின் செயலாளராக செயற்பட்டிருந்தார். இதேவேளை திரு பண்டிதர்நமசிவாயம் ஐயா அவர்கள் தலைவராகவும் திரு. கே.ரி.பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு சி.நாகலிங்கம் அவர்களும் இணைச் செயலாளராகவும் செயற்பட்டு வந்துள்ளனர். இந்த வேண்டுகோளுக்கு அமைய மேல்படிப்பிற்காக இங்கிலாந்து வந்தவர்கள் பாலர் ஞானோதய என்ற ஒரு அமைப்பாக இயங்க ஆரம்பித்தனர். **திரு.ஆறுமுகம் சிவானந்ததசுந்தரம் தலைமையில் இந்நிர்வாக சபை ஆரம்பிக்கப்பட்டது . ஆரம்பகால உறுப்பினர்களாகவும் , நிர்வாக சபையை நிர்வகித்தவர்களாகவும் இருந்தவர்களில் சிலர் , இந்நூலில் இடம் பெற்றுள்ள "Donation for Palar Gnanothaya Playground from 1972 to 1975 in UK" என்ற பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.**

இவ் அமைப்பானது , எமது கிராமத்திற்கு மைதானம் அமைப்பதற்கு பணம் சேகரிக்க தொடங்கியது. இவ்வாறு பணம் சேகரிக்கப்பட்டபோதும், அங்கு இருந்த நடைமுறைச் சிக்கல்காரணமாக அந்த மைதானம் 1975 ஆம் ஆண்டளவிலேயே கைக்கூடியது. இதற்கான பெருந்தொகையான பணத்தினை பாலர்ஞானோதய சங்க ஐக்கிய இராட்சியக் கிளையே வழங்கியிருந்தது. சுமார் ஐந்தரை பரப்புக் காணி பாலர்ஞானோதய சங்கத்துக்குரியதாகவும் மிகுதிக் காணிகள் தனியாருக்கு உரியதாகவும் அவ்விடத்தில் அமைந்திருந்தது. ஆகவே தனியாரிடம் இருந்த காணிகளை கொள்வனவு செய்ய பாலர்ஞானோதய சங்க ஐக்கிய இராட்சியக்கிளையைச் சேர்ந்த அங்கத்தவர்கள் அந்தப் பணத்தினைச் சேகரித்து அனுப்பியிருந்தனர். அவர்கள் பற்றிய பெயர் விபரங்கள் புத்தகத்தில் தனியாக தரப்பட்டுள்ளது. ("**Donation for Palar Gnanothaya Playground from 1972 to 1975 in UK**"). அதன்அடிப்படையில் மைதானம் பாலர்ஞானோதய சங்கத்தில் திரு.சி.நாகலிங்கம் அவர்களின் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஐவரின் மூலமாக அந்தகாணிக் கொள்வனவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முழுமையாக காணி கொள்வனவு செய்யப்பட்டது. இத்துடன் தாய்ச் சங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் , பாலர் ஞானோதய சங்க ஐக்கிய இராட்சிய கிளையானது , எமது தாய்ச் சங்கத்தின் கிளையாக அங்கீகரிக்கப்பட்டு, மைதானத்தை வாங்குவதற்கு பொருளாதார உதவி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டது .

இக் காணியானது, பாடசாலையும் , கிராமத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தமக்கு தேவைப்படும் சமயங்களில் உபயோகிக்கவும், கிராமத்தவர்கள் மாலைநேரங்களில் விளையாட்டுப் பயிற்சிகள் பெறுவதற்கும், இம் மைதானம், ஒரு திறந்தவெளி அரங்காக அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதுவே ஐக்கிய இராட்சியக் கிளை உத்தியோகபூர்வமாக செயற்பட்ட முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட திட்டமிடலாகும்.. அதாவது 1972 ஆம் ஆண்டு 22 ஆம் திகதி நவம்பர் மாதம் 50 ஆவது தினத்தை பாலர்ஞானோதய சங்க தாய்கிளை கொண்டாடிய சமயம் இங்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முதலாவதாக ஒன்றுகூடி ஒரு சிறிய ஒன்றுகூடலுடன் இந்த ஐக்கிய இராட்சிய பாலர்ஞானோதய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்களால் உதவிகள் எமது கிராமங்களில் இருந்துவரும் வேண்டுகோள்களுக்கு அமைய வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அவற்றைப்பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் எம்மிடம் இல்லை. மைதானம் குறித்த விடயங்கள் தவிர ஏனைய தரவுகள் எம்மிடம் இல்லை.

அண்மைக்காலத்தில் எமது கிராம மக்களுக்கென ஐக்கிய இராட்சிய கிளைசெய்த உதவிகளையும் மற்றும் திட்டமிடல்களையும் இங்கு நாங்கள் வரிசைப்படுத்துகின்றோம். 1998 இல் முதன்முதலாக மிகப்பெரிய ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது அனைத்து நாட்டு கிராம மக்களுக்கும் அமைப்பு விடுக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான எமது கிராமத்தவர்கள் சந்தித்துக்கொண்ட முதலாவது ஐக்கிய இராட்சியத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலாகும். இந்த ஒன்றுகூடலில் திரு. திரு. சிவானந்ததசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதற்குமுதல் நடைபெற்ற ஒன்றுகூடல்கள் அனேகமாக யாருடையதேனும் திருமண வீடு, மரணச்சடங்குகள் இவற்றில் சந்தித்து அதன்பின்னர் ஏற்பட்ட சில சிறிய சந்திப்புக்களாகவே இடம்பெற்றிருக்கின்றது.

1998 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இன்னுமொரு ஒன்றுகூடல் 2000 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்பின்னர் காலம்காலமாக அடுத்தடுத்த வருடங்களிலோ அல்லது ஒரு சில வருடங்கள் இடை வெளியிலோ பல ஒன்றுகூடல்கள் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவந்திருக்கின்றன.

இவற்றைப்பற்றிய விபரங்கள் இப்புத்தகத்தில் கிராம மக்களால் செய்யப்பட்ட அன்பளிப்புக்களை நாம் வரிசைப்படுத்தியுள்ளோம் அதன்மூலம் நீங்கள் கண்டுகொள்ளலாம்.

அடுத்ததிட்டமாக திரு. பண்டிதர் நமசிவாயம் ஐயா அவர்களுக்கு ஒரு வாழ்நாள் பாராட்டுவிழா ஒன்று நடைபெற்றது. அதற்காக நிதியுதவி வழங்கியமை மிகமுகிய ஒரு திட்டமிடலாகும். இவை பற்றிய விபரங்கள் இந்த புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனையடுத்து 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னரான நிகழ்வுக்காக எமது சங்கத்தினரால் நிதி சேரிக்கப்பட்டு அன்றைய நிலையில் 1200 பவுண்டுகள் வழங்கப்பட்டிருந்தது. இது எமது சங்கத்தினர் Red Cross அமைப்பினர் ஊடாக ஒரு தொகையினையும் சாயி பண்ட் என்ற அமைப்பின் ஊடாக ஒரு தொகையினையும் அன்றைய போர்குழலில் இருந்து தப்பிவந்த மக்களுக்கென உடனடிய நிவாரணம் அளிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து எமது கிராமத்து மாணவர்களுக்கு உயர்தர கல்வி மேலதிக வகுப்புக்கள் பெற பணம் ஒரு தடையாக இருந்த போதும் உதவிவழங்குவதற்கு பணம் வழங்க தாய்சங்கத்துடன் இணைந்து ஒரு நிதி நிலையத்தை உருவாக்கினோம் இதன்மூலம் இன்றுவரை பல மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள். மேலும் உயர்கல்வி நிதியில் பல்கலைக்கழக கல்வி கற்போருக்கும் எமது பங்களிப்பினை வழங்கி வந்துள்ளோம். அதன்ஊடாக இன்று பலர் உதவிபெற்று உயர்பதவிகளை வகிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் பல்கலைக்கழகங்களில் கல்வியைக் கற்றுக்கொண்டு தொடர்வதற்கும் அவர்கள் வேலைகளுக்கு செல்வதற்கு தேவையான உதவியையும், மாணவர்கள் தமது கல்வியில் எதிர்காலத்தில் ஒளிமயமாக தொடர்வதற்கும் உதவி செய்துள்ளோம். இந்த நிதி நிலையமானது இன்று ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக திரு குட்டித்தம்பி கருணாகரன் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்து, அதனை விரிவுபடுத்தி வலிகாமம், தெல்லிப்பளை உதவி அரசினர்பிரிவுக்குள் இருக்கும் உதவியினை கேட்கும் மாணவர்களுக்காக விரிவுபடுத்தி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

2010 ஆம் ஆண்டில் தினக்குரல் பத்திரிகையில் வரும் கருணைப்பாலம் என்ற அமைப்பின் ஊடாக நாம் எமது கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு உதவி வழங்கினோம். எமது கிராமத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வன்னியில் நடைபெற்ற போரினால் வெளியேறி உதவிக்காக தவிர்ந்தவேளை தினக்குரல் கருணைப்பாலத்தின் ஊடாக அவர்களுக்கு உடனடியான உதவியாக தற்காலிக குடியிருப்புக்களை அமைக்க நிதி உதவியினை வழங்கினோம்.

எமது கிராமங்களின் சில பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, ஐயனார் கோயில் மீள்புனரமைக்கவென பணிகள் இடம்பெற்றது. இதற்கான எமது சங்கத்தின் உதவியாக 1500 பவுண்டுகளை வழங்கினோம் அத்துடன் இந்த ஆலயத்தின் பூசகருக்கும் நிதி உதவியினை வழங்கி எமது பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

எமது கிராமத்தில் மீள்குடியேற விரும்புவோர் என்ற ரீதியில், வறுமைக் கோட்டுக்குள் வாழும், அரசினால் வீட்டு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவச காணி வழங்கியமை.

இத்திட்டமானது , திரு .குட்டித்தம்பி கருணாகரன் (எமது நிர்வாகசபை உறுப்பினர்) அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது.

மூன்று கிராமங்களையும் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் வருமானம் கொண்ட அனைவரிடம் இருந்தும் விண்ணப்பம் பத்திரிகை மூலமும் , வாய் மூல செய்திகளின் மூலமும் கோரப்பட்டது . பல குடும்பங்கள் விண்ணப்பித்தன. குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள், பாலர் ஞானோதய சங்க நிர்வாகசபை ஆராய்ந்து , கிராமசேவகர் , உதவி அரசாங்க அதிபர் மூலம் வீடு கட்டுவதற்கு நிதி கோரப்பட்டது. அரசாங்கத்தினால் உதவி வழங்க முடியும் என்று கூறப்பட்டவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டது. இரு குடும்பங்களே இதற்கு தகுதி பெற்றனர் . அவர்களுக்குரிய வீடுகள் அரசாங்கத்தால் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு குடும்பங்களுக்கும் இலவசமாக காணி வழங்கப்பட்டு அந்த இடத்தில் அரச உதவியுடன் வீடு அமைத்து சந்தோசமாக வாழ்கின்றனர்.

இதனைத்தவிர பாலர்ஞானோதய வித்தியாசாலை அமைப்பதற்கு அந்த பாடசாலை முற்றாக அழிவுற்ற நிலையில் நாம் ஆளுநரையும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும் அழைத்து வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் பாடசாலை, அரசின் உதவியுடன் பாடசாலை முழுமையாக அமைக்கப்பட்டது. அப்பாடசாலை அமைக்கப்பட்ட போது அதனைத் திறப்பு விழாவுக்கான முழுச்செலவினையும் பாலர்ஞானோதய சங்க UK கிளை பொறுப்பேற்றுக்கொண்டது. அத்துடன் அந்த பாடசாலைக்கு Smart வகுப்பறையினை நாம் முதன்முறையாக அமைத்துக்கொடுத்தோம். இதற்கு எமது சங்கத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி திரு . முத்துக்குமாரு கணேசானந்தன் அவர்கள் தனது " Children Hunger Relief Fund UK" என்ற தொண்டு நிறுவனம் மூலம் அன்பளிப்பாக வழங்கினார் . இதற்கான பயிற்சி வகுப்புக்களும் முழுமையான நிதிஉதவியினை வழங்கினார்.ஆனால் பாடசாலையின் அடிப்படை, அங்குள்ள அபிவிருத்தி சங்க குழுவும் இணைந்து அதனை முழுமையாக பயன்படுத்தாமல் இன்றுவரை அது வீணடிக்கப்பட்ட செயலாகவே இருக்கின்றது.

இதனைத்தொடர்ந்து 2022 இல் இருந்து , கட்டுவன்புலம் மகாவித்தியாலயம் என்ற பாடசாலை நேரடியாக எம்மை தொடர்புகொண்டு, சில உதவிகளை வேண்டியிருந்தது. அதன்அடிப்படையில் நாங்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தயடைந்த மாணவர்களுக்கு நாம் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியிருந்தோம். அத்துடன் பாடசாலையில் சில வகுப்பறைகளுக்கு வெப்பம் காரணமாக வெப்ப தடுப்பு உள் சீர்களை அடித்து வகுப்பறைகளை பாவிப்பதற்கு உதவியிருந்தோம். இத்துடன் அவர்களுக்கும் ஒரு smart வகுப்பறையினை அமைத்து முழுமையாக பயன்படுத்த உதவியிருந்தோம். அதனைத் தவிர பாடசாலையை சுற்றியிருந்த மதில் உடைந்திருந்தது இதனையும் நாம் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளோம். இதனைவிட நூலகம் திருத்தி அமைத்ததுடன்' சைக்கிள் தரிப்பிடம், மோட்டார்சைக்கிள் தரிப்பிடம் என்பன அமைத்ததுடன், நீர் வழங்கல் வசதியையும் ஏற்படுத்தினோம். மேலும் பாடசாலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு கணனிகளையும், விளையாட்டு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினோம். இத்துடன் அங்குள்ள வறிய மாணவர்களின் குடும்பங்களுக்கு உணவு பொதிகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Covid -19, முதலாவது முடக்க நிலையின் போது எமது மூன்று கிராமங்களிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும், வலிகாமத்தில் வாழும் மக்களின் குழந்தைகளுக்கான பால்மா வழங்கியமையும் . இத்திட்டத்தில் பாலர் ஞானோதய சங்க சுவில் கிளையும் எம்முடன் இணைந்து செயல்பட்டது. அதன்அடிப்படையில் கிட்டத்தட்ட 250 குடும்பங்களுக்கு பாலர்ஞானோதய தாய்சங்கத்தின் ஊடாக உடனடி நிவாரணமாக நாம் எடுத்த முயற்சியில் பல இலட்சம் ரூபா பெறுமதியில் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. ஞானோதய வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு மேலு ஒரு கட்டமாக உலர் உணவுப்பொதிகளி வழங்கியிருந்தோம்

எமது கிராமமக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கல் :

முதல் கட்டமாக , ஞானோதய வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் தமது வாழ்வாதாரத்தை பெருக்கி , எமது கிராமங்களிலேயே நிரந்தரமாக வசிப்பதற்கு உதவி புரியும் திட்டமாகும் . இதற்காக நாம் முன்னை நாள் திட்டமிடல் மற்றும் மீள்குடியேற்ற அதிகாரியை வேறொரு நிறுவனத்தினூடாக உதவிக்கு அமர்த்தி , அவரை உதவி அரசாங்க அதிபர் , கிராம சேவகர்கள் , சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் சமூக உதவிநிறுவனங்கள் உதவியுடன் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க வைத்து , ஒவ்வொருவர் வீடுகளுக்கும் விஜயம் செய்து முழுமையான அறிக்கை பெற்று ஒரு திட்டத்தினை செயல்படுத்தினோம் . சுமார் 17 குடும்பங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன. அதன் அடிப்படையில் எம்மால் சேகரிக்கப்பட்ட £5935.00 (Rs 18,10,200.00) அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணத்தில் அவர்களது தேவகைகளான :

1. சிறிய உளவு இயந்திரம்
2. மோட்டார் வாகன திருத்தும் நிலையம்
3. கட்டிட வேலை உபகரணங்கள்
4. குழாய் கிணறு (தண்ணீர்த் தாங்கி உட்பட)
5. ஆடு, மாடு வளர்ப்புத்திட்டம்
6. மாணவர்களுக்கான உதவித்திட்டம்
7. வர்ணம் பூசுவதற்கான உபகரணங்கள்

அவர்களது தேவைகள் முழுமையாக வழங்கப்பட்டு அனைத்தும் நிறைவேற்றுபட்டுள்ளன. இனி வரும் காலங்களில் மற்றவர்களுக்காக திட்டங்கள் தொடரும் இத்திட்டத்தில் பாலர் ஞானோதய சங்க சுவில் கிளையும் எம்முடன் இணைந்து செயல்பட்டது.. அது பற்றிய விபரங்களும் இப் புத்தகத்தில் அடங்கும். *(நாம் பாலர் ஞானோதய சங்க நிர்வாகம் ஊடாக எமது ஊர்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆயினும் நிர்வாக சபையை இவ் முயற்சியில் அக்கறை காட்டாததால் , நாம் வேறு நிறுவனங்களின் ஊடாக எமது மக்களுக்கான உதவிகளை முன்னெடுத்து வருகிறோம்)*

இத்துடன் எமது கிராமங்களில் குடும்ப சூழல் காரணமாக இளவயதில் பாடசாலைப் படிப்பை இடை நிறுத்திய இளம் பெண்களுக்கு (கணவனை இழந்த அல்லது கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனைப் பிரிந்து வாழும்) தொழில் பயிற்சியுடன் கூடிய நிரந்தர வாழ்வாதாரத்தை அமைத்துக்கொடுத்தல் . இதற்கான முயற்சிகள் முதற்கட்டம் முடிவுற்று , அடுத்த கட்டம் நடைபெற்று வருகின்றன. இதற்கான பெரும் பகுதி நிதியினை (75%) திரு .சங்கரப்பிள்ளை சிவானந்தா அவர்கள் வழங்கியுள்ளார்.

இதை விட , கட்டுவன்புலம் மகா வித்தியாலயம் , ஞானோதய வித்தியாசாலை , வருத்தலைவிளான் பாடசாலை மற்றும் குரும்பசிட்டி பாடசாலை போன்றவற்றில் கல்விகற்கும் ஐந்தாம் வகுப்புக் கீழ் பயிலும் 43 மேட்பட்ட வறுமைக் கோட்டுக்குக்கீழ் வருமானம் பெறும் பெற்றோரைக் கொண்ட மாணவர்களுக்கு எமது நிவாக சபை உறுப்பினர்களின் அன்பளிப்பில் (திரு கு, கருணாகரன் , திரு ச .சிவானந்தா) மாதம் 2000 ரூபா கடந்த 24 மாதங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக வழங்கி வருகின்றனர். வருட முடிவில் கிடைக்கும் அறிக்கையினைப் பொறுத்து , இவ் உதவி தொடரும்.

2017/2018 இல் பாலர் ஞானோதய சங்க தாய் சங்கத்துக்கு சொந்தமாக இருந்து வந்த காணியை மறுசீரமைக்கவும் , உறுதிப் பத்திரத்தை பெறுவதற்கான முயற்சிக்கு முழுமையான பொருளாதார உதவி (£1000.00) வழங்கினோம் . பாலர் ஞானோதய சங்கம் - இலங்கை (தாய் சங்கம்) தொண்டு நிறுவனமாக 2018 ஆண்டு பதிவு செய்யப்பட்டது

மேலும் பல உதவிகளாக , துவிச்சக்கர வண்டி வழங்குதல் , Covid -19 இரண்டாம் , மூன்றாம் கட்டநிலைகளில் உலர் உணவுப்பொதிகள் வழங்கியமை மற்றும் எமது கிராமத்தை சேர்ந்த வேறு கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கான பொருளாதார உதவி வழங்கியமை போன்றவை எமது அனுசரணையுடன் தனிப்பட்ட நபர்களால் (UK & Swiss) வழங்கப்பட்டுள்ளது. இதனைவிட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த உயர் கல்வி கற்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் சில மாணவர்களுக்கு மடிக்கணனி (laptops) கைத்தொலைபேசி (Mobile Phones) போன்றவை அவர்களின் கல்வித்தேவைகளுக்காக வழங்கப்பட்டன.

தற்போது எம்மால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள்:

(2020 இலிருந்து பாலர் ஞானோதய சங்க சுவில் கிளையும் எம்முடன் திட்ட முன்னெடுப்புகளில் இணைந்து செயல்பட கொள்கை ரீதியில் இணக்கம் கண்டுள்ளோம். மற்ற நாடுகளில் வசிக்கும் எமது ஊர்களின் சங்கங்களுடனோ அல்லது தனிப்பட்ட நபர்களுடனோ இணக்கம் காண முயற்சிக்கின்றோம்)

1. பாலர் ஞானோத சங்கத்துக்கான மண்டபம் (இதைப்பற்றிய விளக்கம் வேறுபக்கத்தில் விளக்கமாக தரப்பட்டுள்ளது.)
2. பாலர் ஞானோதய வித்தியாசாலைக்கான உதவிகள்
3. எமது கிராமங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கல்
4. அத்திய அவசிய தேவைகள் சம்பந்தமான பொருட்களை கிராமத்திலேயே பெறுவதற்கான வியாபார நிறுவங்களை அமைப்பதற்கு உதவி நாடல்
5. பொது போக்குவரத்து சேவையினை எமது கிராமம் வரை அல்லது எமது கிராமத்தினூடாக பெறுவதற்கு முயற்சித்தல்
6. பொது இடங்கள் , குளங்களை புனரமைப்பு செய்தல்.

எமது கிராமங்களை நோக்கிய எமது உதவிகளும் சேவைகளும் , உலகெங்கும் வாழும் எமது உறவுகளுடனும் ஊரில் உள்ளோருடனும் இணைந்து சரியான திட்டமிடலுடன் தொடரும்.

இந்நாட்டிலும் , வேறு சில நாடுகளிலும் வாழும் எமது சில உறவுகள் இதுவரை எம்முடன் இணையாமலும், வேடிக்கை பார்பவர்களாகவும் , நேர்மறை விமர்சகர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இனி இது பிரிவினைக்கான நேரம் அல்ல . தயவுசுரந்து ஒன்றாக இணைந்து எமது கிராமங்களை முன்னேற்ற வாருங்கள் .
எமது கிராமங்கள் உங்கள் உதவிக்காக காத்திருக்கிறது.
எமது சிவந்த மண்ணை உதிரக் கண்ணீர் சிந்த விடாதீர்கள்.

தாழ்மையுடன் உங்கள் அனைவருடனும் கரம்கோர்க்க காத்திருக்கும் .

பாலர் ஞானோதய சங்கம் - ஐக்கிய இராட்சிய கிளை (PGS-UK)



கட்டுவனூர் வரலாறு

- கலாநிதி சிவ தியாகராஜா -



பல நூற்றாண்டுக் காலமாக கிளை படர்ந்து, விழுது விட்ட பெரிய ஆலமரம் ஒன்று கட்டுவன் சந்தியின் அடையாளச் சின்னமாக நின்றுருந்தது. சந்திக்கு அருவிலிருந்த துரைச்சாமி ஐயரின் இருப்பிடக் காணியை இம் மரம் ஆக்கிரமித்ததால் 1956ல் இது தறிக்கப்பட்டது.

இலங்கையில் வடயாழ்ப்பாணத்தின் வலிகாம்ப பகுதியில் – தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் – வர்த்தலை விளான், கட்டுவன், மயிலிட்டி தெற்கு (தென் மயிலை) ஆகிய கிராமங்கள் கிழக்கு-மேற்காக மூன்று கிலோமீட்டர் தூரமும், வடக்கு-தெற்காக நான்கு கிலோமீட்டர் தூரமும் பரந்திருந்தன. முற்காலத்தில் – ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை – இம் மூன்று கிராமப் பகுதிகளும் ‘கட்டுவனூர்’ என்ற ஒரே பெயரினாலேயே வழங்கி வரப்பட்டது. போர்த்துக்கேய (1621-1658) ஆவணங்களில் இக் கிராமங்கள் அனைத்தும் கட்டுவன் என்ற ஒரே பெயரின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.(Pieris, P.)

மேலும், இம் மூன்று கிராமங்கள் ஒவ்வொன்றிலும் மற்றொரு கிராமத்தின் பெயரால் காணிகள் இருப்பதையும் – இம் முக்கிராம மக்களிடையே இனசனத் தொடர்புகளும், விவாகத் தொடர்புகளும், இணைந்து பழகும் ஐக்கியமும் இருப்பதையும் நோக்குமிடத்து – இம் மூன்று கிராமப் பகுதிகளும் முன்னர் ஒரு காலத்தில் ஒரே ஊராக இருந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டுவனின் கிழக்குப் பகுதியான தென்மயிலையிலிருந்து பிரித்தானிய அரசின் நிர்வாக வசதிக்காக ‘குரும்பசிட்டி’ என்ற பெயரால் ஒரு கிராமம் தனியாகப் பிரிக்கப்பட்டது. கட்டுவனின் வடமேற்குப் பகுதியிலிருந்து ‘வர்த்தலை விளான்’ தனிக் கிராமமாகப் பிரித்தெடுக்கப்பட்டது.

பூர்வீக வரலாறு

கிறிஸ்தாப்த காலத்தில் நாகநாடு என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்த புராதன யாழ்ப்பாணத்தை கந்தகோட்டத்திலிருந்து (இன்றைய கந்தரோடை) நாக அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். அக்காலத்தில் இக் கிராமம் ‘குட்டுவனூர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது; குட்டுவனூர் என்ற பெயரே காலப்போக்கில் கட்டுவனூர் என மருவியிருக்கிறது என்பது சில வரலாற்று அறிஞர்களின் கருத்து. இதற்குத் தரப்படும் விளக்கங்கள் இவை:

இக் கிராமம் குட்டுவன் என்ற பெயர் கொண்ட அரச பிரதிநிதி ஒருவரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையால் இக் கிராமத்திற்கு குட்டுவனூர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பார் வரலாற்றாசிரியர் முதலியார் இராசநாயகம்.

பண்டைய தமிழகத்தைச் சேர்ந்த குட்ட நாட்டு மக்கள் இங்கே இடம் பெயர்ந்து வந்து குடியேறியபடியினால் இக் கிராமம் குட்டுவனூர் எனப் பெயர் பெற்றது என்பார் யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம்.

இதற்கு மாறாக மற்றுமொரு மாற்றுக் கருத்தைத் தருகிறார் மகாஜனக் கல்லூரி முந்நாள் ஆசிரியரான அறிஞர் த. சண்முகசுந்தரம்:

“இந்த மண்ணில் மழை இல்லை. வற்றாத பேரூறு எதுவும் இல்லை. மாரியில் மட்டும் மழைநீர் தேங்கி ஓடும். இந் நீரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முன்னோர்கள் தேக்கி வைத்தனர். தமது நிலப்பரப்பிற்கு ஏற்ப கல்லணை, மண்ணணை என்பவற்றை அமைத்தனர். மேட்டுப் பூமியான கட்டுவன் ஊரிலே தோன்றுவது வழக்கை ஆறு. இங்கே அதற்கு அணை ஒன்றைக் கட்டினார்கள். அதனைத் தொடர்ந்து அதற்கு ‘அணைக்கட்டுவன் ஊர்’ என்ற பெயர் எழுந்தது. இதுவே காலப் போக்கில் கட்டுவன் ஆயிற்று.” இந்த மண்ணில் தலைமுறை தலைமுறையாக வழங்கிவந்த பாரம்பரிய ஞாபகங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த விளக்கத்தை ஆசிரியர் தருகிறார்.

வழுக்கை ஆறு

இன்று வட யாழ்ப்பாணத்தில், சுன்னாகத்தினருகாமையில் அமைந்த கந்தரோடை கிராமம் உள்ள பகுதி கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட காலத்தில் கதிரமலை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அங்கே வட இலங்கையை ஆட்சி புரிந்த நாக அரசர்களின் ஆட்சிபீடம் அமைந்த பகுதி ‘கந்த கோட்டம்’ என வழங்கலாயிற்று. இப் பெயரே பின்னர் கந்தரோடை ஆயிற்று (Navaratnam C.S. 1958).

இலங்கையின் ஆதிக்குடிகளான நாகர், இயக்கர் என்பவர்கள் பல வரலாற்றாசிரியர்கள் கூறுவது போல வெவ்வேறு இன மக்களல்ல. அவர்கள் மேற்கொண்ட வழிபாட்டு முறைகளாலும், வழிபட்ட தெய்வங்களினால் மட்டுமே வேறுபட்டவர்கள் என்பது அறிஞர் ஆனந்தா குமாரசாமியின் கருத்தாகும். புராதன குடிகளில் நாக வணக்கத்தை மேற்கொண்டவர்கள் நாகர்கள் எனவும், யக்ஷ தெய்வங்களை வழிபட்டோர் இயக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். மத்திய காலத்தில் சிவனை முழுமுதற் தெய்வமாக மேற்கொண்டவர்கள் சைவர்கள் எனவும், விஷ்ணுவை முதற் தெய்வமாகக் கொண்டோர் வைஷ்ணவர்கள் என அழைக்கப்பட்டதும் போன்ற வேறுபாடே இது.

கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டு நாகநாட்டை ஆட்சி புரிந்த ஓர் அரசனை வளைவாணன் எனவும், அவனது பட்டத்து அரசியை வாசமயிலை எனவும், அவர்களது இளவரசியை பீலிவளை என்றும் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.

இந்த நாக மன்னர்கள் உள்நாட்டில் அமைந்திருந்த தங்கள் தலைநகரத்திற்கு கடல் மூலம் வந்துசேரும் பொருட்களைக் கொண்டு வருவதற்காக மேற்குக் கடலிலிருந்து கந்தரோடை வரையும் – பொருட்களை அனுப்பி வைப்பதற்காக தலைநகருக்கு அப்பாலும் – நீண்டதொரு கடல் கால்வாயை வெட்டுவித்தார்கள்.

மேற்குக்கடற்கரையில் நாவாந்துறை துறைமுகத்திலிருந்து கல்லுண்டாய் கடற்கரை, கலையோடை(நவாலி), ஆணைக்கோட்டை வழியாக வந்த இக் கடல்கால்வாய் கந்தரோடையூடாக சங்கானை, அளவெட்டி, அம்பனை, தெல்லிப்பளை ஆகிய கிராமங்கள் வழியாக ஓடி இறுதியில் கட்டுவனூரில் முடிவு பெற்றது.

தெற்கிலிருந்து மன்னார்க் குடா மூலம் பாக்கு நீரிணை வழியாகவும், வடக்கே தமிழகத்திலிருந்தும், கிழக்கே சீனா போன்ற தூர கிழக்கு நாடுகளிலிருந்தும் வந்து நாவாந்துறையில் தரிக்கும் கப்பல்களிலிருந்து வழுக்கையாறு வழியாக வரும் சிறிய படகுகளில் கந்தரோடை வரையும், அப்பால் கட்டுவன் வரையும் இப் பொருட்கள் வந்தடைந்தன என்பதை அறிய முடிகிறது. இன்றைய கந்தரோடை அகழ்வுகளில் பண்டைய உரோமாபுரி நாணயங்களும், அரேபிய சாடிகளும், சீன பீங்கான்களும் காணப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது (Thiagarajah, Siva 2016).

கந்தரோடையில் நாக அரசர்களின் ஆட்சிக்காலம் முடிவுபெற்ற பின்னர் காலப்போக்கில் இக் கால்வாய் கவனிப்பாற்று தூர்ந்துபோய், பின்னர் மாரி காலத்து மழைநீர் வடிந்தோடும் கால்வாயாக வழுக்கை ஆறு செயற்பட்டது. இன்றுவரை இக் கால்வாய் தெல்லிப்பழையில் இருந்து கல்லுண்டாய் வரை ஓடிச்சென்று கடலை அடைகிறது.

வாழ்க்கை நிலை

இக் கிராமத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் கமத்தொழில் மூலமே தமது சீவனத்தை நடத்திவந்தார்கள். ஒரு சிலர் மட்டும் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள். வற்றாத கிணறுகளும், மாரி காலத்து மழைநீரைத் தேக்கிவைக்கும் குளங்களும், வளமான இரும்புச்சத்து கொண்ட செம்மண் நிலங்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதாரமாயின.

கிணறுகள் பத்து மீட்டருக்கு மேல் ஆழம் கொண்டவையாக இருந்தன. இவற்றிலிருந்து வயல்களுக்கு நீர் பாச்சுவது ஒரு கூட்டு முயற்சி. பனை மட்டை நார்களால் பின்னப்பட்ட உலக்கை போன்ற மொத்தமான துலாக்கயிற்றின் அடியில் கட்டப்பட்டிருக்கும் பட்டையைப் பிடித்து நீர் இறைக்க ஒருவர், நீண்ட துலாக்கோலில் மீது முன்னும் பின்னும் நடந்து துலா மிதிக்க இருவர், கையில் 'கொக்கைச் சத்தகம்' பிடித்து வாய்க்கால் மாற்றி நீர் பாய்ச்ச ஒருவர் என நான்கு பேர் ஓர் இறைப்புக்குத் தேவைப்பட்டது. இதன் காரணமாக அந்த ஊர் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இக் கிராம மக்கள் “முயற்சி மிகுந்து சுறுசுறுப்பானவர்களாகவும், உடல் உறுதியும் அங்கலட்சணமும் உடையோராகவும், பெற்றது போதும் என்ற நினைமனம் கொண்டவர்களாகவும் வாழ்ந்தார்கள்” எனப் பதிவுசெய்திருக்கிறார் அந்த ஊர் வாசியான பண்டிதர் நமசிவாய தேசிகர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்த கட்டுவனூரின் வாழ்க்கை நிலை பற்றி விசுவப்புவர் என அழைக்கப்பட்ட 'கட்டுவனூர்க்கவி' சட்டம்பியார் விசுவநாதரின் (1795-1862) 'வசந்தன் நாடகம்' பாடல்கள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

அக்கால விவசாய வாழ்க்கையின் நடைமுறைகள்—நாற்று நடுகை, வெள்ளப் பாய்ச்சல், பள்ளன் தோன்றி உதவிக் கரம் தருதல், திணைப்புனம், அருவி வெட்டல், சூடு மிதித்தல் ஆகியன கோலாட்டப் பாடல்களாகக் கூறப்படுகிறது. நெற் பயிரீடு, புகையிலைப் பயிரீடு, விவசாயம் தந்த பொருளாதார வளம், கோயில்களோடு இணைந்த சமூக வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, கூட்டு வாழ்க்கை என்பன அக்கால வாழ்க்கையின் ஆதார சுருதிகளாக விளங்கின.

கிராமக் கோயில்கள்

பண்டைய காலம் தொட்டு கட்டுவனூர்க் கோயில்கள் தொழுகைத் தலங்களாகவும், மக்கள் கூடிப் பேசும் இடங்களாகவும், இலக்கியப் பேச்சுக்கள் நடைபெறும் மன்றங்களாகவும், கதா காலாட்சேப மண்டபங்களாகவும், கலாச்சாரக் காவலரண்களாகவும் விளங்கி வந்தன. சினிமாவோ, நாடக அரங்கங்களோ, சங்கீத சபாக்களோ இல்லாத ஒரு காலகட்டத்தில் கோயில் செல்வது தொழுகைக்காக மட்டுமல்லாது பொழுது போக்கிற்காகவும் இருந்தது. திருவிழாக் காலங்களில் நடனமும் நாட்டியமும், நாடகமும் கூத்தும், நட்டுவமும் நாதஸ்வரமும் கோயில்களில்தான் நடைபெற்றன.

இக் கிராமத்தின் மிகப் பழமையான கோயில் வர்த்தலை- விளானின் வடமேற்கு மூலையில் அமைந்த கண்ணகி ஆலயமாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து கஜபாகு மன்னன் (கி.பி. 174-196) கண்ணகி வழிபாட்டை வடயாழ்ப்பாணத்தின் யம்புகோளத்துறை வழியாக கொண்டுவந்த காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக மரபுவழிச் செய்திகள் உள்ளன.



சிதிலமடைந்த நிலையிலிருக்கும் விநாயகர் ஆலயம்

கட்டுவனாரின் காவல் தெய்வங்களாக ஊரின் நான்கு மூலைகளிலும் நான்கு எல்லைக் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஊரின் வடமேற்கு மூலையில்- வடக்கே தையிட்டியும், மேற்கே வீமன்காமமும் வர்த்தலைவிளானோடு இணையும் மூலையில்- கண்ணகி கோயிலும், மருதடி விநாயகர் ஆலயமும் காணப்பட்டன.

வடகிழக்கு மூலையில் வடக்கே பலாலியும், கிழக்கே வசாவிளானும் தென்மயிலையோடு இணையும் இடத்தில் மாகாளி அம்மன் கோயில் இருந்தது. இரண்டாவது உலகப் போரின் போது 1943-44 ம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசினர் பலாலி விமானத் தளத்தை அமைத்த போது இக் கோயில் அழிக்கப்பட்டது. ஆனாலும் இக் கோயில் இருந்த இடத்தில், விமானத் தளத்தின் அருகாமையில் ஒரு அம்பாள் விக்கிரகம், மேலே கற்பலகையினால் மூடப்பட்டு ஒரு பக்கம் திறந்த ஒரு கற்குழியினுள்ளே நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தென்கிழக்கு மூலையில் கிழக்கே குரும்பசிட்டியும், தெற்கே குப்பிளானும் கட்டுவனோடு இணையும் பகுதியில் தண்ணீர்த்தாழ்வு வைரவர் ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.

தென்மேற்கு மூலையில் தெற்கே மல்லாகமும், மேற்கே தெல்லிப்பழையும் (கொத்தயாகல்) இணையும் இடத்தில் ஐயனார் கோயிலும், கோயில் குளமும் காணப்பட்டன.

இவை தவிர சைவமடம் ஞானவைரவர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், மாவுடி வைரவர் கோயில், ஆறன் வைரவர் ஆலயம், பிடாரத்தனை அம்மன் கோயில், முத்துமாரி அம்மன் ஆலயம், கற்வீரூடத்துப் பிள்ளையார் கோயில், இலந்தையடி வைரவர் கோயில் என்பன கிராமம் முழுவதும் பரந்து செறிந்து காணப்பட்ட ஆலயங்களாகும். இக் கோயில்களில் பல பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில்- சுதேச தெய்வங்களை வணங்குவதற்கான தடை அரசினால் நீக்கப்பட்ட பின்னர் - 1796 ம் ஆண்டின் பின்னர் கட்டப்பட்ட கோயில்களாகும்.

போர்த்துகேயரின் ஆட்சிக் காலத்தில் (1621-1658) பழமையான சிறிய உள்ளூர்க் கோயில்கள் அழிக்கப்படாதிருந்த போதிலும் பிரார்த்தனைகள் முற்றாகத் தடைசெய்யப் பட்டிருந்தன.

சைவமடம் சந்தி

பிந்நாட்களில், ஊரின் பெயரால் 'கட்டுவன் சந்தி' என அழைக்கப்பட்ட முச்சந்தி-தெல்லிப்பழை செல்லும் சாலையும், மல்லாகம் செல்லும் பாதையும், வசாவிளான் செல்லும் பாதையும் சந்திக்கும் முச்சந்தி- முந்நாளில் 'சைவமடம் சந்தி' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. வண்டிப்பாதைகளாக இருந்த இச் சாலைகள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்தான் தார் ரோட்டுக்களாக மாற்றப்பட்டன.

1910 ம் ஆண்டில் வசாவிளான் மெஸ் வேலுப்பிள்ளை என்பவரால் எழுதி வெளியிட்ட 'வசாவிளான் வைபவம்' என்ற நூலில் காணப்படும் சைவமடம் பற்றிய பகுதி இது:

“மல்லாகத்திலிருந்து வசாவிளான் போகும் மாட்டுவண்டிப் பாதையானது முதலில் வடக்கு நோக்கி ஏழாலை, கட்டுவன் ஆகிய ஊர்களினூடாகச் சென்று சைவமடம் சந்தியையடைந்த பின்னர் வலது புறம் திரும்பி கிழக்குத் திசை நோக்கிச் செல்கிறது.

நீண்ட விழுதுகள் கொண்ட நெடிலுயர்ந்த ஆலமரங்கள் சூழ்ந்திருக்கும் சைவமடம் சந்தியில், சுண்ணாம்பாலும் கல்லினாலும் கட்டப்பட்டு ஓடுகளினால் வேயப்பட்ட ஒரு சத்திரமும், அதையடுத்து பாதையருகே வரிசையாகச் சமைதாங்கிக் கற்களும் இருக்கின்றன. சத்திரத்தினருகே கால்நடைகளுக்கான வைக்கோற் போரும், தண்ணீர்த் தொட்டியும் உள்ளன. இச் சத்திரத்திற்குக் கிழக்கே, பரந்த கிளைகளுடன் விரிந்து நிற்கும் ஆலமரத்தின் கீழே ஒரு வைரவர் கோவில் இருக்கிறது. சத்திரத்தின் பின்னாலும், கோயிலின் சுற்றாலிலும் இராமேச்சரத்திலிருந்து குடிவந்த பல சைவக் குடும்பங்களின் வீடுகளும் குடிசைகளும் இருக்கின்றன. இக் குடிகளினாற்போலும் இச் சந்தி சைவமடம் எனப் பெயர் பெற்றது என்பர்.



கட்டுவன் சைவமடம் சந்தியிலிருந்த சத்திரம் வழிப்போக்கர்களும் நீண்ட தூர கால்நடைப் பயணிகளும் இரவு தங்கி, இளைப்பாறி, மறுநாள் தமது பயணத்தைத் தொடருவதற்காக கட்டப்பட்ட சத்திரம். இச் சத்திரத்தில் எல்லா நாளும் வரகரிசிச் சோறும், கம்பங் கூழும் இலவசமாகவே கிடைக்கும் எனப் பதிவு செய்திருக்கிறார் வசாவிளானில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் மெஸ் வேலுப்பிள்ளை.

சாலை வழியே மாட்டு வண்டியில் பயணிப்போரும், தலையில் பொதி சுமந்த காலாட் பயணிகளும் இச் சத்திரத்தில் தங்கி, உண்டி புசித்து, நீராகாரம் செய்து, இளைப்பாறிய பின்னர் தமது பயணத்தை மேலே தொடர்வர். இச் சத்திரத்தில் எந்த நாளும் வரகரிசிச் சோறும், கம்பங் கூழும் சுமாவே கிடைக்கும்.”

வசந்த நாடகம் இயற்றப்பட்டு ஒரு நூற்றாண்டுகளின் பின்னர் எழுதப்பட்ட இத் தரவு, அன்றைய இக் கிராமம் பற்றிய சிறப்பான சில செய்திகளை அறியத்தருகிறது. விருந்தோம்பல் இக் கிராம மக்களின் தலையாய பண்பாக இருந்த ஒரு காலம் அது என்பதை இத்தால் அறிய முடிகிறது. வாகன வசதிகள் இல்லாத அக் காலத்தில் மாட்டு வண்டி மற்றும் கால்நடைப் பயணிகளுக்கு தினமும் இலவசமாக உண்ணுவதற்கு உணவும், குடிப்பதற்கு கூழும், தங்கிச்செல்ல இடமும் கொடுத்து வருவதற்கு இக் கிராம மக்களுக்கு தாராள மனமும், தகுந்த வருமானமும் இருந்திருக்க வேண்டும்.



இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வண்டிப்பாதைகள் ஒன்று கூடிய கட்டுவன் சந்தியில் இது போன்ற ஒரு சுமைதாங்கிக் கல்லே பாதைகாட்டியாக நின்றது. இடது பக்கத்தில் தெல்லிப்பழை என்றும், வலது பக்கத்தில் அச்சவேலி என்றும், எதிரே சென்ற பாதை சுன்னாகம் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.

1950 களில் கட்டுவன் சந்தியில் கிளைவிட்டு, விழுது விட்டு பரந்த ஓர் ஆலமரம் நின்றிருந்ததை நம்மில் வயதானவர்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஆனால், சந்தியடி ஞானவைரவர் ஆலத்திற்கு மேலாகவும் ஓர் ஆலமரம் படர்ந்திருந்தது என்பது நாம் அறியாத தகவல்.

கல்வி, விளையாட்டு, பொருளாதார மேம்பாடு

பல நூற்றாண்டுகளாக இக் கிராம மக்கள் அக் காலகட்டத்திற்கு ஏற்ற கல்விகேள்விகளில் சிறந்து விளங்கி வந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டுவனூரில் வாழ்ந்த சட்டம்பியார் காசிநாதர் என்பவர் உக்குடைப் பகுதியில் நடாத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடம் அயலூர்களிலெல்லாம் பெயர்பெற்றிருந்தது. பலாலி, வசாவிளான், மல்லாகம் ஆகிய கிராமங்களிலிருந்து வந்த மாணவர்கள் அங்கே தமிழ் இலக்கணம், இலக்கியம், கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சி பெற்றார்கள்.

காசிநாதரின் பிள்ளைகள் மூவரும் சட்டம்பியார் என வழங்கப்பட்ட படியினால் அவர்களும் படிப்பாற்றல் மிக்க ஆசிரியர்களாக இருந்திருக்க வேண்டும். சட்டம்பியார் விசுவர், சட்டம்பியார் பூதர், சட்டம்பியார் சின்னர் என்பன அவர்களுக்கு ஊரில் வழங்கிய பெயர்களாகும். இவர்களில் மூத்தவரான

விசுவநாதப் புலவர் வரகவி எனப் பெயர் பெற்றவர். இவர் உக்குடையில் தந்தையார் நடத்திவந்த திண்ணைப் பள்ளியைத் தொடர்ந்து நடத்திவந்த படியால் இத் திண்ணைப் பள்ளிக்கூடப் பாரம்பரியம் அக் குடும்பத்தில் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.

கட்டுவனூரின் கல்விப் பாரம்பரியத்தைப் பேணிவந்தோர் பலர். *வசந்தன் நாடகம், வல்லைப் பதிகம், மருதடி விநாயகர் வெண்பா* ஆகிய நூல்களை இயற்றிய வரகவி சட்டம்பியார் விசுவநாதர்; *சித்திரக்கவி* என்னும் நூலைப்பாடிய மயில்வாகனப் புலவர்; அவரது தம்பியாரான சரவணமுத்துப் புலவர்; தொல்பழம் இலக்கணமான *தொல்காப்பியத்திற்கு உரை* கண்ட பிரம்மரீ சணேசையர் அவர்கள்; கணேசையரின் மாணாக்கர்களான பண்டிதர் வ. முத்துக்கமாரு, பண்டிதர் இ. நமசிவாய தேசிகர் ஆகியோர் இவ் வழிவழி வந்த கட்டுவனூர் கல்விப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இக் கிராம இளைஞர்கள் தெல்லிப்பழையிலும், சுன்னாகத்திலும் அமைந்த ஆங்கிலக் கல்லூரிகளில் பயிலத் தொடங்கினார்கள். விஞ்ஞானம், வரலாறு, பெளதிகம், உயர் கணிதம் ஆகிய துறைகளில் பயிற்சி பெற்ற பலர் பரீட்சைகளில் சித்தியடைந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உத்தியோகம் பெற்றார்கள். சிலர் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பெற்று விரிவுரையாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் பணியாற்றினார்கள்.

சில மாணவர்கள் விளையாட்டுத் துறையில் யாழ்ப்பாணக் குடாநாட்டு அளவிலும் (பரமநாதர் குலசிங்கம் - JSSA Athletic Champion 1954: First place in 100 yards, 200 yards, Long Jump), தேசிய அளவிலும் (நாகலிங்கம் இராசலிங்கம் - All Ceylon National Badminton Champion 1960) பெருஞ்சாதனைகளை நிலைநாட்டினார்கள். இன்னும் பலர் கல்லூரிகளின் உதைபந்தாட்ட, கிரிக்கெட் அணிகளில் சிறப்பாக ஆடி பெயரும் புகழும் பெற்றார்கள். பிந்தாட்களில் பொலிஸ் அதிகாரியாகப் பதவி வகித்த திரு நல்லையா மகாஜனக் கல்லூரியில் உதைபந்தாட்ட அணியின் தலைவனாகவும் (Football Team Captain - 1953), திரு ஜெயராஜசிங்கம் பூனியன் கல்லூரி கிக்கெட் அணியின் தலைவனாகவும் (Cricket Team Captain) பணியாற்றியவர்கள்.

இவர்களை முன்னோடியாகக் கொண்டு ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதிலும், கிராம உதைபந்தாட்ட, கிரிக்கெட் அணிகளை இயக்குவதிலும் கட்டுவனூர் ஒரு முன்னோடிக் கிராமமாக விளங்கியது. இக் கிராம அணிகளில் விளையாடிய பல மாணவர்கள் கல்லூரி அணிகளில் வெற்றிகரமாக ஆடினார்கள். இந்த ஆர்வமே சிறிய வயதில், இந்த ஊர் வீரபத்திர ஆலய முன்றலில் கிரிக்கெட் பந்துருட்டிய என்னையும் பிந்தாளில், கொழும்பு பல்கலைக் கழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான அடித்தளமாக அமைந்தது.

மற்றும் பலர் இலங்கையின் பல பாகங்களிலும் வியாபாரத் துறையில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டினார்கள். இவ்வாறு பணவசதி கொண்டவர்கள் பல வகையான பொதுப் பணிகளுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் பொருளுதவி புரிந்தார்கள். இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு மக்கள் வாழ்க்கை வளம் பெற்றது.

கிராம அபிவிருத்தி

1918ம் ஆண்டிலிருந்து இக் கிராமத்தின் கல்வி கற்ற இளைஞர்கள் ஒன்றுகூடி 'செந்தமிழ் தேர்ச்சிக் கழகம்' என்ற பெயரில் ஒரு சங்கம் ஆரம்பித்தார்கள். இச் சங்கத்தினர் மாதாமாதம் கட்டுவன் ஞானவைரவர் ஆலய மண்டபத்தில் கூடி கல்வி-கேள்விகளிலும், சமயப் பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

1922ம் ஆண்டில் 'செந்தமிழ் தேர்ச்சிக் கழகம் கலைக்கப்பட்டு அந்த அங்கத்தவர்களால் 'பாலர் ஞானோதய சங்கம்' என்ற பெயரில் ஒரு சங்கம் நிறுவப்பட்டது. அவ்வாண்டு நவம்பர் மாதம் 23ந் திகதி இச் சங்கம் ஒரு கிராம அபிவிருத்திச் சங்கமாக யாழ். கச்சேரியில் பதிவுசெய்யப் பட்டது. இச் சங்கத்தின் வளர்ச்சிக்கு கிராமத்து செல்வர்களும், வெளியிடங்களில் தொழில் பார்த்த கிராம மக்களும், ஆக்கமும், உக்கமும், பொருளும் கொடுத்து உதவினார்கள்.

இச் சங்கம் விரைவாக, விரிவாக வளர்ச்சியடைந்து வெகு சிறப்பாகச் செயற்பட்டது. பாலர் ஞானோதய வித்தியாசாலை, உப தபாற்கந்தோர், கூட்டுறவுப் பண்டகசாலை, நெசவு நிலையம், வாசக சாலை, வைத்தியசாலை, விளையாட்டு மைதானம் என்பவற்றை அரசாங்க உதவியோடு (அரசாங்க உதவி பெறுவதற்கு எத்தனை விண்ணப்பப் படிவங்கள் அனுப்பி, அலையலையாய் அலைந்து, எத்தனை அரச உத்தியோகத்தருக்கு 'ஐயா' போட்டு, எத்தனை ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து இவற்றைச் சாதித்தார்கள் என்பதை எனது தந்தையார் மூலம் அறிந்திருக்கிறேன்) இச் சங்கம் அமைத்துக் கொடுத்து கிராமத்தை முன்னேற்றமடையச் செய்தது.

காலப் போக்கில் பாலர் ஞானோதய சங்கம் கிளைவிட்டு, விழுது விட்டு ஆல்போலப் பெருகி வளர்ந்தது. ஐக்கிய நாணய சங்கம் (உழவர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் பணம் கொடுப்பது), ஐக்கிய பண்டகசாலை (விளைபொருட்களை சேமித்து வைக்குமிடம்), விளைபொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கம் (விளை பொருட்களை இடைத் தரகர் இல்லாமல் விவசாயிகளுக்கு விற்றுக் கொடுப்பது), கிராம முன்னேற்றச் சங்கம் (மக்களின் குறைகளைக் கேட்டுறிந்து முடிந்த அளவில் நிவாரணம் பெற்றுக் கொடுப்பது), மத்தியத்தர் சபை (மக்களில் ஒருவருக்கொருவருக்கு கொடுவர் இடையே ஏற்படும் காணி, மற்றும் பிரச்சனைகளை கோட்டுக்குப் போகாமல் தீர்த்து வைப்பது), மாதர் சங்கம், மாதர் ஐக்கிய நாணய

சங்கம், இந்து சமய அபிவிருத்திச் சங்கம், அந்தியகால சகாயநிதிச் சங்கம் அனைத்தும் பாலர் ஞானோதய சங்கத்தின் கிளைகளாகும்



பாலர் ஞானோதய மாதர் சங்கம் 1956

இது மட்டுமா? எத்தனை எத்தனை குச்சொழுங்கைகளை அகலமான கார்ப் பாதைகளைக்கி, முக்கிய தெருக்களோடு இணைத்து, அவசரமாக வைத்திய உதவி பெறுவதற்கான போக்கு வரத்தைச் சுலபமாக்கிய பெருமையும் இச் சங்கத்தையே சேரும். இச் சங்கம் கிராமத்திற்காக ஆற்றிய சேவைகளும் தொண்டும் எழுத்திலும், சொற்களிலும் அடக்க முடியாதவை.

அரை நூற்றாண்டுகளாக இச் சங்கம் ஆற்றிய பணிகளால் மிகத் தங்கிய நிலையிலிருந்த இக் கிராமம் விரைந்து முன்னேறியது. மக்களின் கல்வியறிவும் பொருளாதாரமும் பெருகியது. பொருளாதாரம் பெருக மாடிமனைகள் எழுந்தன. ஆலயங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பெற்றன. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்ட வல்லுனர்கள், கலாநிதிகள், பேராசிரியர்கள், பல்துறைப் பட்டதாரிகள், ஆசிரியர்கள், நகர்காவற் பகுதி, தபாற் கந்தோர்ப் பகுதி, வங்கிப் பகுதி முதலிய பல துறைகளில் உத்தியோகத்தர் தோன்றினார்கள். இக் கிராமம் யாழ்ப்பாணத்திலிருந்த மற்றைய பல கிராமங்களுக்கு ஒரு முன்மாதிரிக் கிராமமாக மிளிர்ந்தது.

அழிவும் துளிரும்

1987 – 1988 ம் ஆண்டுகளில் இலங்கை அரசினர் பலாலி இராணுவ முகாமை விஸ்தரிப்புச் செய்யும் பொருட்டு கட்டுவன், வசாவிலான் அகிய பழையான கிராமங்களில் வாழ்ந்த மக்களை அவர்களின் வதிவிடங்களிலிருந்து வெளியேற்றினார்கள். வெளியேற மறுத்தவர்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டார்கள். பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள், தலைமுறை தலைமுறையாக, வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த கட்டுவனார் முப்பத்திரண்டு ஆண்டுகளாக கோயில்களும், கோபுரங்களும், வீடுகளும், மாடங்களும் உடைந்து சிதிலமாகி, அப் பிரதேசம் முழுவதும் காடுபிடித்து கிடந்தது. சென்ற மூன்று ஆண்டுகளில் இக் கிராமத்தின் சில பகுதிகள் மட்டும் இலங்கை அரசினரால் விடுவிக்கப்பட்டு உரிய மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இக் கிராம மக்களில் பெரும் பகுதியினர் புலம் பெயர்ந்து பிற நாடுகளிலும், இன்னொரு பகுதியினர் அயல் கிராமங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை அரசின் இராணுவத்தினரால் இவர்களது வீடுகளையும், உடமைகளையும் மட்டும் தாம் பறித்தெடுக்க முடிந்தது. இம் மக்களது இன்றைய வம்சாவளியினரோ கிழக்கே நியூஸிலாந்திலிருந்து மேற்கே கனடா, அமெரிக்கா தேசங்கள் வரை உலகெங்கும் பரவி, துளிர்ந்து, கிளைவிட்டு, பூத்துப் பூரித்து நிற்கிறார்கள். ஈழத்தின் வரலாற்றுப் பெருமை மிக்க புராதன கிராமமொன்றின் இன்றைய தலைமுறையினருக்கு முடிவோ, முற்றுப்புள்ளியோ கிடையாது.

உசாத்துணை நூல்கள்

- வேலுப்பிள்ளை, க. (1910): வசாவிலான் வைபவம், வசாவிலான்.
 இராசநாயகம், செ. (1933): யாழ்ப்பாணச் சரித்திரம், சென்னை.
 முத்துக்குமாரு, வ. (1948): *கட்டுவனார் கவி*, பாலர் ஞானோதய சங்க வெள்ளி விழா மலர், திருமகள் அழுத்தகம், சன்னாகம்.
 சிற்றம்பலம், சி.க.(1993): யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணம்.
 பாலசுந்தரம், இ. (2002): ஈழத்து இடப்பெயர் ஆய்வு, ரொறன்ரோ, கனடா.
 Pieris, Paul (1920): The Kingdom of Jafanapatam, Ceylon Daily News Press, Colombo.
 Rasanayagam, Mudaliyar C. (1926): Ancient Jaffna, Madras
 Coomaraswamy, Ananda (1928): The Yaksas, part I, Washinton, USA
 Navaratnam, C.S. (1958): Tamils and Ceylon, Jaffna.
 Thiagarajah, Siva (2016): Kantarodai Civilization of Ancient Jaffna, Colombo.

Summary of PGS-UK Account from 2008

	Details	In	Out
	Member-ship fee	£6,440.00	
2008	Surplus from 2008 program	£1,763.00	
2008	General meeting collection	£60.00	
2008	General meeting hall hire		£48.00
2008	Committee meeting room hire		£30.00
2009	Vani-fund	£1,200.00	
2009	Sava the children		£500.00
2009	Sai-Centre-vavunia		£700.00
2009	Surplus from 2009 program	£1,656.00	
2011	Thinakkural Fund (21/06/2011)-For kadduvan people		£500.00
2011	Surplus from 2011 program	£1,314.00	
2011	Refund-video from 2009	£300.00	
2012	Surplus from 2012	£0.00	
2013	SurPlus from 2013	£680.72	
2014	Advert money from 2011 program- Westen Jwl	£300.00	
2014	Surplus from 2014	£699.33	
2016	Education fund 2016	£1,075.00	£1,075.00
2019	Send money to PGS-Srilanka - for PGS land cleaning and legal fees.		£1,000.00
2019	Surplus from 2019	£265.00	
2020	Corona fund for our villages	£2,045.00	£2,045.00
2023	Donation to Palar Gnanothaya sangam-Srilanka building		£10,000.00
	Sub-total	£17,798.05	£15,898.00
	Current balance	£1,900.05	
	Bank charges are not included		

Semman—2008 –Income and expenditure

Title	First Name	Surname	Paid	
Mr	S	Alalasundaram	£100.00	Mrs M Sivalingam £25.00
Mr	N	Appiah	£50.00	Mr S Sivanandan £100.00
Mr	B	Buvanendra	£100.00	Mrs S Sivathanan £75.00
Mr	T	Easwaran	£25.00	Mrs S Sundaram & Children £125.00
Mr	M	Ganeshadevan	£50.00	Mr P Suresh £200.00
Mr	K	Ganeshalingam	£50.00	Mrs Bama Suresh £25.00
Mr	N	Gnanaharan	£50.00	Mr V Thambithurai £25.00
Mrs		Gnanaraj	£100.00	Mrs M Tharmalingam £25.00
Mrs	V	Gnanashanmugam	£25.00	Mr M Thavendran £100.00
Mr	K	Gnaneswaran	£50.00	Mrs K Thevan £25.00
Mr	N	Guganantheaselvan	£20.00	Mr K Uthayathas £200.00
Mr	S	Jeyakumar	£25.00	Mrs R Vasantheswaran £25.00
Mrs	S	Jeyaprakash	£25.00	Mr V Veemarajah £50.00
Mr	M	Jeyasiri	£100.00	Mr C Velautham £25.00
Mr	K	Kaneshanathan	£100.00	Mr S Vijayarayan £15.00
Mr	B	Kangeyan	£100.00	Mr N Vijayaseelan £50.00
Mr	K	Karunakaran	£1,135.00	Mr T Vijayathas £100.00
Mrs	S	Kuganendran	£100.00	Mrs M Yogarajah £30.00
Mr	K	Kuganesan	£20.00	Mr V Yogarajah £50.00
Mrs	N	Kulathungan	£15.00	Advert-Money to be received
Mrs	G	Manikavasagar	£20.00	Station Superstore £100.00
Mr	M	Manivasakar	£100.00	Time Travels £100.00
Mrs	S	Maxwell	£39.00	Ratna & Co £100.00
Mr	T	Pathmakanthan	£50.00	Total Amount Re- £5,394.00
Mrs	S	Pathmanathan	£200.00	
Mr	S	Perinpam	£100.00	Expenditure
Mr	M	Pillai (Venthana)	£50.00	Hall £350.00
Mr	M	Prem	£50.00	Music £800.00
Mr	S	Premachandran	£100.00	Food-Main £800.00
Mr	V	Rajendran	£100.00	Food-short eats £375.00
Mr	S	Rajkumar / Thaya	£25.00	Stage Deco £160.00
Mr	V	Ranjit	£100.00	Face Painting £90.00
Mr	V	Rathikulan	£100.00	Brochure £400.00
Mr	Velay	Ravindran	£300.00	Misc (Drinks etc) £435.00
Mrs	N	Sangarappillai	£25.00	Curry £100.00
Mrs	B	Saravanabavan	£50.00	Wick £17.00
Mr	N	Sathiaseelan	£50.00	meeting room rent £65.00
Mrs	S	Singararajah	£25.00	Shoal £39.00
Dr	S	Sivakumar	£100.00	TOTAL £3,631.00
				Surplus £1,763.00

Semman—2009 –Income and expenditure

Title	First Name	Surname	Paid				
Mr	Sinnappu	Alalasundaram	£100.00	Mr	K	Thurairajah	£100.00
Mr	Nagalingam	Appiah	£50.00	Mr	Karthigesu	Uthayathas	£106.16
Mrs	Ranjini	Balachandran	£50.00	Mrs	Rangithamalar	Vasanteeswaran	£50.00
Dr	S	Balendran	£100.00	Mr	N	Vijayaseelan	£50.00
Mr	B	Buvanendra	£100.00	Mr	Thambipillai	Vijayathas	£30.00
Mr	T	Easwaran	£50.00			Ratna & CO Account	£50.00
Mr	Muthukumar	Ganeshadevan	£50.00			Satha & Co Ltd	£50.00
Mr	Kuddithamby	Ganeshalingam	£100.00			Uthayan	£10.00
Mrs	Suganthi	Ganeshan	£25.00			Croydon tamil school	£25.00
Mr		Gnanaraj	£150.00			Unknown	£40.00
Mrs	V	Gnanashanmugam	£25.00	Total			£5,089.43
Mr	Nagalingam	Guganantheaselvan	£40.00			Expenditure	Actual
Mr	Muthukumar	Jeyasiri	£231.88			Hall	275.00
Dr	Muthukumar	Ganeshanathan	£250.00			DJ	400.00
Mr	K	Kaneshanathan	£142.00			Food-Main	580.00
Mr	Kuddithamby	Karunakaran	£800.00			Food-short eats	220.00
Mrs	Sakunthla	Kuganendran	£50.00			Stage Deco	95.00
Mrs	Shanthini	Kugawarathan (Kugan)	£50.00			Vasanthan	800.00
Mrs	Shantha	Maxwell	£50.00			Brochure	0.00
Mr	Thangarajah	Murugathas	£95.00			Misc (Drinks etc)	286.16
Mrs	Saroja	Pathmanathan	£200.00			Hall caretaker	30.00
Mr	Sellathurai	Perinpam	£200.00			Stamps & envelops	39.00
Mr	Murugesu	Prem	£50.00			Presents for france	71.88
Mr	Sivaguru	Premachandra	£100.00			Cab charge-food	30.00
Mr	Velay	Rajendran	£100.00			Video/Photo	300.00
Mr	Sinnathamby	Rajkumar / Thaya	£50.00			Chicken	42.00
Mr	Velay	Ranjit	£50.00			Other	64.39
Mr	Velay	Rathikulan	£50.00			refund	200.00
Mrs	Bagawathy	Ratnam	£30.00			TOTAL	3,433.43
Mr	Velay	Ravindran	£100.00			Surplus	£1,656.00
Dr	Sivasubramaniam	Sivakumar	£150.00				
Mr	Sangarappillai	Sivanandan	£364.39				
Mrs	Sivamani	Sivanandasundaram	£50.00				
Dr	Arumainayagam	Sivanayagam	£100.00				
Mr	S	Sivarajah	£50.00				
Mrs	Shanthi	Sivathasan	£100.00				
Mr	Paramaswara	Suresh	£200.00				
Mr	Mylvaganam	Thavendran	£100.00				
Mrs	Kalai Vani	Thevan	£25.00				

Semman—2011 –Income and expenditure

Title	First Name	Surname	Paid				
Mr	Nagalingam	Appiah	£50.00	Mr	N	Vijayaseelan	£50.00
Mr	B	Balendra	£50.00	Mr	Thambipillai	Vijayathas	£50.00
Mr	B	Buvanendra	£50.00	Mrs	Malar	Yogarajah	£20.00
Mrs	R	Chelvamoorthy	£50.00	Mr	Sangarappillai	Yogendra	£15.00
Mr	Muthukumar	Ganeshadevan	£100.00	Adverts			
Mrs	Balini	Ganeshalingam	£25.00	Nathan & Co (Suresh)			£200.00
Mrs	V	Gnasanamugan	£20.00	Rathy Jewl			£100.00
Mr	K	Gnaneswaran	£25.00	Mr	Balaganesh	Sivapathasuntharam	£40.00
Mr	Nagalingam	Guganantheaselvan	£40.00	Total			£4,513.16
Mr	Muthukumar	Jeyasiri	£150.16	Expenditure			Actual
Dr	Muthukumar	Ganeshanathan	£300.00	Hall			676.00
Mr	K	Kaneshanathan	£100.00	DJ			400.00
Mr	Buvanarajah	Kangeyan	£100.00	Food-Main			615.00
Mr	Kuddithamby	Karunakaran	£1,000.00	Food-short eats			
Mrs	Ganeshambikai	Manikavasagar	£30.00	Stage Deco			125.00
Mr	B	Murali	£30.00	Shawls+flowers			98.00
Mrs	Saroja	Pathmanathan	£50.00	Brochure			900.00
Mr	Sellathurai	Perinparaja	£200.00	Misc (Drinks etc)			305.00
Mrs	Mithili	Pirabaharan	£40.00	Hall carertaker			30.00
Mr	Murugesu	Prem	£50.00	Stamps & envelops			50.16
Mr	T	Rajakanthan	£150.00	Video/Photo			
Mrs	Uma	Rajeswaran	£25.00	Other			
Mr	Sinnathamby	Rajkumar / Thaya	£50.00	TOTAL			3,199.16
Mr	Velay	Ranjit	£50.00	Surplus			£1,314.00
Mr	Velay	Rathikulan	£50.00				
Mr	Velay	Ravindran	£50.00				
Mrs	Balarani	Saravanabavan	£25.00				
Mr	N	Sathiaseelan	£50.00				
Dr	Sivasubramaniam	Sivakumar	£100.00				
Mr	Sangarappillai	Sivanandan	£150.00				
Mrs	Sivamani	Sivanandasundaram	£50.00				
Mrs	Shanthi	Sivathanan	£100.00				
Mrs	Rangithamalar	Srivasanthaswaran	£50.00				
Mrs	M	Tharmalingam	£50.00				
Mr	Mylvaganam	Thavendran	£223.00				
Dr	S	Thiagarajah	£30.00				
Mr	K	Thurairajah	£50.00				
Mr	Karthigesu	Uthayathas	£305.00				
Mr	Sivalingam	Vijayarayan	£20.00				

Vani-Fund-2009 collections and other details

Committee members	
S.Sivananthan	£100.00
M.Thavendran	£100.00
K.Kanesanathan	£100.00
M.Jeyasiri	£100.00
Dr.S.Sivakumar	£100.00
Mr.K.Karunakaran	£100.00
Mr.K.Uthayathas	£100.00
Mr.M.Ganeshadevan	£100.00
Others from our villages	
Dr.M.Ganeshanathan	£100.00
S.Perinparaja	£100.00
M.Prem	£50.00
Mrs. S. Sivanandasundaram	£50.00
S.Alalasundaram	£100.00
Total	£1,200.00

Donated to	
save the children	£500.00
sai-centre -vavunia	£700.00

Semman—2013 & 2014 –Income and expenditure

Title	First Name	Surname	Paid
Mr	Nagalingam	Appiah	£25.00
Mrs	Ranjini	Balachandran	£50.00
Mr	T	Easwaran	£50.00
Mr	Muthukumar	Ganeshadevan	£50.00
Mrs	Suganthi	Ganeshan	£35.50
Mr		Gnanaraj	£50.00
Mr	Nagalingam	Guganantheaselvan	£30.00
Mrs	Selvaranee	Jegatheeswaram	£30.00
Mr	Muthukumar	Jeyasiri	£100.00
Mr	K	Kaneshanathan	£100.00
Mr	Buvanarajah	Kangeyan	£50.00
Mr	Kuddithamby	Karunakaran	£100.00
Mr	Mylvaganam	Mahendran	£40.00
Mrs	Saroja	Pathmanathan	£75.00
Mr	Sellathurai	Perinparaja	£100.00
Mr	Murugesu	Prem	£100.00
Mr	Velay	Rajendran	£40.00
Mrs	Uma	Rajeswaran	£25.00
Mr	Sinnathamby	Rajkumar / Thaya	£50.00
Mrs	Aruna	Ramachandran	£40.00
Mr	Kuddithamby	Ratnasingam	£100.00
Mrs	Nalini	Ravi	£20.00
Mr	Velay	Ravindran	£50.00
Dr	Sivasubramaniam	Sivakumar	£100.00
Mr	Sangarappillai	Sivanandan	£100.00
Mrs	Shanthi	Sivathanan	£50.00
Mrs	Rangithamalar	Srivasanthaswaran	£50.00
Mrs	Chandramalar	Subramaniam	£20.00
Mrs	Bama	Suresh	£20.00
Mrs	M	Tharmalingam	£25.00
Mr	Mylvaganam	Thavendran	£145.00
Mrs	Kalai Vani	Thevan	£20.00
Mr	K	Thuraijarah	£100.00
Mr	Karthigesu	Uthayathas	£100.00
Mr	N	Vijayaseelan	£50.00
Mr	Thambipillai	Vijayathas	£50.00
Total			£2,140.50
Expenditure			Actual
Hall			£330.00
DJ			£150.00
Food-Main			£610.00
Food-short eats			£250.00
Shawls+flowers			£43.27
Misc (Drinks etc)			£76.51
TOTAL			£1,459.78
Surplus			£680.72

Title	First Name	Surname	Paid
Mr	Nagalingam	Appiah	£50.00
Mr	Muthukumar	Ganeshadevan	£100.00
Mrs	Suganthi	Ganeshan	£20.00
Mrs	V	Gnasanamugan	£25.00
Mr	K	Gnaneswaran	£25.00
Mr	Nagalingam	Guganantheaselvan	£40.00
Mr	Muthukumar	Jeyasiri	£100.00
Mr	K	Kaneshanathan	£50.00
Mr	T	Kannapiran	£50.00
Mrs	Saroja	Pathmanathan	£100.00
Mr	Sellathurai	Perinparaja	£100.00
Mr	Murugesu	Prem	£100.00
Mr	Sinnathamby	Rajkumar / Thaya	£50.00
Mr	Velay	Rathikulan	£50.00
Mr	Sangarappillai	Sivanandan	£360.00
Mrs	Sivamani	Sivanandasundaram	£20.00
Dr	Arumainayagam	Sivanayagam	£50.00
Mr	S	Sivarajah	£50.00
Mrs	Rangithamalar	Srivasanthaswaran	£50.00
Mrs	Bama	Suresh	£20.00
Mr	Mylvaganam	Thavendran	£184.00
Mr	K	Thuraijarah	£60.00
Mr	Karthigesu	Uthayathas	£61.00
Mr	N	Vijayaseelan	£100.00
Mr	Thambipillai	Vijayathas	£65.00
Mrs	Malar	Yogarajah	£20.00
Mr	Gnanakumaran		£20.00
Miss	Shuluxshana Ganeshamoothy		£20.00
	Food sale		£70.00
Mr	Kanthavanam	Thuraisingam	£100.00
Total			£2,110.00
Expenditure			Actual
Hall			£360.00
DJ			£100.00
Food-Main			£480.00
Food-short eats			£124.00
Stage Deco			£25.00
Shawls+flowers			£40.00
Misc (Drinks etc)			£61.00
Stamps & envelops			£14.88
Other			£205.79
TOTAL			£1,410.67
Surplus			£699.33

Semman—2019—Income and expenditure

Title	First Name	Surname	Paid
Mr	K	Balaskanthan	£50.00
Mr	K	Gnaneswaran	£50.00
Mr	Nagalingam	Gugantheaselvan	£30.00
Mr	Muthukumar	Jeyasiri	£174.10
Mr	Sivalingam	Kailarajan	£20.00
Dr	Muthukumar	Ganeshanathan	£100.00
Mr	K	Kaneshanathan	£100.00
Mr	T	Kannapiran	£100.00
Mr	K	Kuganesan	£20.00
Mr	R	Logan	£20.00
Mr	Thangarajah	Murugathas	£50.00
Mr	Sellathurai	Perinparaja	£100.00
Mr	Murugesu	Prem	£50.00
Mr	S	Ravi	£50.00
Mrs	Rajaluxmy	Sivalingam	£20.00
Mr	Sangarappillai	Sivanandan	£71.61
Dr	Arumainayagam	Sivanayagam	£50.00
Mrs	Rangithamalar	Srivasanthaswaran	£100.00
Mr	Mylvaganam	Thavendran	£50.00
Mr	K	Thurairajah	£120.00
Mr	C	Velautham	£100.00
Mr	Thambipillai	Vijayathas	£121.50
Mr	Sangarappillai	Yogendra	£20.00
Mrs	Parameswari	Murugesu	£20.00
Total			£1,587.21
Expenditure			Actual
Hall			£475.00
DJ			£300.00
Food-Main			£271.50
Food-short eats			£174.10
Misc (Drinks etc)			£71.61
Hall caretaker			£30.00
Stamps & envelops			£0.00
TOTAL			£1,322.21
Surplus			£265.00

Corona fund collection—2020

Total		£2,045.00
Name	Amount	
Mr.S.Sivaraja	£50.00	
Mr.K.Kaneshanathan	£100.00	
Mr.K.Thurairajah	£100.00	
Dr.Saroja Balandran	£100.00	
Dr.Kajani Kanapiran	£50.00	
Mr.G.Ganeswaran	£25.00	
Mr.M.Thavendran	£100.00	
Mrs. Sumathi Vijayathas	£100.00	
Mr.Sri Muthukumar	£100.00	
Mrs.Shantha Maxwell	£50.00	
Mr.S.Sivanantha	£100.00	
Dr.Shakunthala Kuhanendran	£100.00	
Mrs. Saro Patmanathan	£200.00	
Mr.M. Arichandran (Perem)	£50.00	
Mrs.Suganthi Siva	£50.00	
Mr.S.Sivaphatham (Murali)	£300.00	
Mrs.R Srivasanthaswaran(Malar)	£50.00	
Mrs.Kamalini Sriharan	£100.00	
Mr.Alalasundram	£100.00	
Miss. Brittame Srivas	£20.00	
Mr.K.Karunakaran	£200.00	

Mr.Kuddithamby Karunakaran donated £2000.00 for baby milk powder which was distributed to Tellippalai AGA division .

Total	£1,075.00
Mr.K.Thurairajah	£100.00
Mrs.Sumathy Vijathas	£100.00
Mr..M Ganesadevan	£100.00
Mr. M.Thavendran	£100.00
Mr.S.Sivanantha	£100.00
Mrs.Manimoly Nimalraj	£50.00
Dr.M. Ganeshanathan	£100.00
Mr.S. Alalasundaram	£100.00
Mr.K.Kaneswaren	£25.00
Mr.K.kaneshanathan	£100.00
Mr.Sri Muthukumar	£100.00
Mr.K.Uthayathas	£100.00

Our committee members sent several thousand pounds directly as well.

Mr.K.Thurairaja	Rs.50,000.00
Mr.M.Thavendran	Rs.41,390.00
Mr.Kuddithamby Karunakaran	£9,000.00

Education fund for our village

Students, from 2011 which was

initiated by PGS-UK and managed

by PGS-Srilanka.

Some more donation information

Donation for Palar Gnanothaya Playground from 1972 to 1975 in UK

Mr. Mylvaganam Theiventhirampillai

Mr. Kanthavanam Thurairajah

Mr. Subramaniam Paramasivam

Dr Muthukumar Ganeshanatham

Mr. Kuddithamby Karunakaran

Mr. Kuddithamby Ganeshalingam

Mr. Thuraiappah Ganeshalingam

Mr. Sangarappillai Yogendra

Mr. Arumugam Sivananthasundaram

Mr. Kanagasabai Ganesharajah

Mr. Kanagasabai Ganeshanathan

Mr. Nagalingam Sathiaselan

Mr. Sinnappu Alalasundaram

Mr. Kandiah Thanabalasingam

Mr.S.Selvarajah

Mr.T.Thavarajah

Mrs.S.Jeyanathan

பாலர் ஞானோதய மைதானத்தை வாங்குவதற்கு , பாலர் ஞானோதய சங்கத்தினால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவுடன் திரு சி .நாகலிங்கம் தலைமையில் ,இவர் பலர் ஞானோதய சங்க செயலாளர் , பாடசாலை அதிபர் , 3 x கிராமத்து இளைஞர்களும் மற்றும் ஒரு பாடசாலை பெற்றாரும் இடம் பெற்றனர். இக்காணியில் 5 1/2 பரப்பு ஏற்கனவே பாலர் ஞானோதய சங்கத்துக்கு உரியதாக இருந்தது. மேலும் 8 பரப்பு காணி வேறு இருதனியார்களிடம் இருந்து வாங்கப்பட்டது . மேலதிகமாக 1 1/2 பரப்பு சொரியால் காணி. இதற்கான முழு செலவு Rs .50,000.00 (இலங்கை பணம்) . இதில் பங்களிப்பு வழங்கியோர்.

பாலர் ஞானோதய சங்கம் - இலங்கை : 5 1/2 பரப்பு காணி

பாலர் ஞானோதய சங்கம் - UK : Rs .28,500.00

பாடசாலை பெற்றோர் : Rs . 1,500.00

காங்கேசன்துறை தொகுதி M.P நிதியத்திலிருந்து: Rs .20,000.00

பண்டிதர் .நமசிவாய தேசிகர் அவர்களின் சேவையைப் பாராட்டுமுகமாக நடைபெற்ற விழாவுக்கு பங்களிப்பு வழங்கியோர் . 1999

Mrs. விமலா ஞானசண்முகம்

Dr. முத்துக்குமாரு கணேசானந்தன்

Mrs. ரஞ்சிதமலர் வசந்தீஸ்வரன்

Mrs. சிவம் விமலாதாஸ்

Mr. கனகசபை கணேசநாதன்

Mr & Mrs. C. வேலாயுதம்

Mr. நாகலிங்கம் ராசலிங்கம்

Mr. பாலசுப்பிரமணியம் புவனேந்திரா

Mr. சின்னப்பு ஆலாலசுந்தரம்

Mr. மயில்வாகனம் தெய்வேந்திரம்பிள்ளை

Mr. மயில்வாகனம் மகேஸ்வரன்

Mr. முத்தம்மா தர்மலிங்கம்

Mr. சிதம்பரநாதன் இளங்கோ

Mr. கனகசபை குகனேசன்

Mr. தம்பிப்பிள்ளை விஜயதாஸ்

Mr. ஆறுமுகம் சிவானந்தசுந்தரம்

Mr. குட்டித்தம்பி கருணாகரன்

Mr. வல்லிபுரம் விமராசா

Mr. முத்துக்குமாரு கணேசதேவன்

Mr. கதிர்காமர் ஞானேஸ்வரன்

Mr. மயில்வாகனம் தவேந்திரன்

Mrs. கலா புவனராஜா

Mrs. சிவக்கொழுந்து தியாகராஜா

Mr.Kuddithamby Karunaakaran and Mr.Sangarappalai Sivanatha are donating Rs.2000.00 per child for Gnanothay Vithiyaalam, Ponparamaanthar(Kurumbasiddy), and Kadduvan Pulam Maga Vithiyalam. There are 46 students benefiting form this donations. Mr.Kanthavam Thurairaja is donating 3 children at Varuthalaivilam school. All the donations are donated via Saraswathi Illam , Kadduvan.

பாலர் ஞானோதய சங்கம் UK & Swiss இணைந்து

வழங்கிய திட்டங்கள்.

(இவற்றுக்கு பாலர் ஞானோதய சங்க வங்கிக் கணக்கு பாவிக்கப்படவில்லை)

	Date	Projects	Amount in Rupees	Comments
1	13/07/2021	Dry Food supply	Rs. 70,766.00	£247.00+ £3.00 commission -ஞானோதய வித்தியாலயம் - பெற்றோர்
2	08/09/2021	Bycles project	Rs. 50,000.00	Swiss PGS-president
3	04/10/2021	Computers	Rs. 30,250.00	Computer for student use at valluvar sanasamooga nilaiyam
4	20/03/2022	Bycles project	Rs. 83,028.00	2 x bycles and cook food -For kadduvan pulam school
5	10/03/2022	Building project Startup	Rs. 76,100.00	PGS-Srilanka building drawing and application
6	10/10/2021	Livelihood project via Sarasvathi illam	Rs. 1,810,175.00	17 Families live hood project via Sarasvathi illam
7	01/05/2022	Heat prevent celing work	Rs. 420,000.00	Install heat prevent celing for 4 class rooms
8	01/06/2022	laptops & projector	Rs. 85,000.00	Laptops and projectors are send from UK-No cost added
9	01/03/2022	Tution for Gnanothaya school year-5 children & Kadduvan pulam students @valluvar sanasamooga nilaiyam	Rs. 175,000.00	As school refused to provide accomadation for classes, we arrange at Valluvar sanasamooga nilaiyam + One month tution fee for Valluvar sanasamuga nilaiyam (year 5 tution)
10	20/06/2022	Education and Building development for Kaduvan pulam Maga vithiyaalam	Rs. 2,126,775.00	கட்டுவன் புலம் பாடசாலை: 5 தேவைகள் (இதில் smart Board உள்ளடங்கலாக.) A. Smart Board - Rs.7 90 000.00(£1755.00)- donated by Mr.K.Karunakaran B. Pipe work: Rs.2 65 000.00 (588.00) - donated by Mr.K.Karunakaran C. Library repair work - Rs. 90 000.00 (£200.00) – donated by - Mr.S.Sivanantha D. Parking area - Rs. 7 90 000.00 (Motorbike park+ Children bicycles park) £1755.00 donated by Mr.K.Karunakaran.+ Mr.Sri Muthukumar - £100.00 E. Wall work to complete - Rs 90 000.00 (£200.00) - donated by Mr.S.Sivanantha F. UPS for computers and smart board. donated by Mr.Kaneshanathan - £100
11	20/06/2022	Woman empowerment program	Rs. 2,400,000.00	report available from Sarasvathi illam Kadduvan
12	10/10/2022	Laptops for students @ Kayts and Mulaitheevu	Rs. 85,000.00	Two refurbished laptops handed over to A/L students
13	01/12/2022	2 laptops for poonagari school	Rs. 120,000.00	Two refurbished laptops handed over to one students at vanni and other for poonagari primari school
14	01/01/2023	Tutions for Kadduvan children at Valuvar sanasamooga nilaiyam	Rs.72000.00	for year 4 &5 : Extra classes at valluvar sanasamooganiyaiyam. Rs.44k paid 24/01/23 and rest will be paid later
15	01/04/2023	Bycles project	Rs.150000.00	புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மூன்று துவிசக்கர வண்டிகள்
16	01/06/2022	Sports equipment for Kadduvan pulam School	Rs.87,000.00	கட்டுவன் புலம் பாடசாலை விளையாட்டு பயிற்ச்சிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினோம்

பாலர் ஞானோதய சங்கம் UK & Swiss இணைந்து வழங்கிய திட்டங்கள்.

(இவற்றுக்கு பாலர் ஞானோதய சங்க வங்கிக் கணக்கு பாவிக்கப்படவில்லை)

அன்பளிப்பு வழங்கியோர் விபரம்

1 Food for PGV school Parents				8 Laptops, Projectors & Compass boxes and Note books			
Name		Amount	Rupees	Name		Amount	Rupees
K.Kaneshanathan		£50.00		Sri Muthukumar		£110.00	Rs. 45,000.00
S.Sivanantha		£50.00		Sri Muthukumar		£100.00	Rs. 40,000.00
Mrs.Sumathy Vijayathas		£50.00		Total			Rs. 85,000.00
Mr.Karunakaran		£50.00		9 Tuition for Gnanothaya school year-5 children			
Mr.Sri Muthukumar		£50.00		Name		Amount	Rupees
Total		£250.00	Rs. 70,766.00	Sri Muthukumar		£400.00	
2 2xBicycles for Kadduvan children				Sri Muthukumar		£100.00	
Name		Amount	Rupees	Total			Rs. 175,000.00
Selvaraja Kannathan			Rs. 50,000.00	10 Education and Building development for Kaduvan pulam Maga vithiyaalam			
Total		£0.00	Rs. 50,000.00	Name		Amount	Rupees
3 Computer for Valuvar sanasamooga nilaiyam				K.Kaneshanathan		£100.00	
Name		Amount	Rupees	S.Sivanantha		£400.00	
Sri Muthukumar		£110.00	Rs. 30,250.00	Mr.Karunakaran		£4,000.00	
Total			Rs. 30,250.00	Mr.Sri Muthukumar		£100.00	
4 2 x Bicycles for Kadduvan Pulam school and food for other				Total			Rs. 2,126,775.00
Name		Amount	Rupees	11 Woman empowerment program			
S.Sivanantha		£225.00	Rs. 83,028.00	Name		Amount	Rupees
Total			Rs. 83,028.00	PGS (UK & Swiss) from prvious fund			Rs. 500,000.00
5 PGS-Srilanka building start up cost-Cost for drawing and application				Donation via PGS-UK from canada. S.Thiyagarajah			Rs. 100,000.00
Name		Amount	Rupees	S.Sivanantha		£3,000.00	Rs. 1,344,650.00
K.Kaneshanathan		£225.00	Rs. 76,100.00	Total			Rs. 1,944,650.00
Total			Rs. 76,100.00	12 Laptops			
6 17 Families live hood project via Saraswathi illam				Name		Amount	Rupees
Name		Amount	RS	Sri Muthukumar		£110.00	Rs. 45,000.00
Mrs. Sumathi Vijayathas		£200.00		Sri Muthukumar		£100.00	Rs. 40,000.00
Mrs.Sivalingam		£100.00		Total			Rs. 85,000.00
Mr.K.Kaneshanathan		£150.00		13 Laptops			
Mrs.R.Srivasanthaswaran		£575.00		Name		Amount	Rupees
Miss. Brittame Srivas		£50.00		Sri Muthukumar		£150.00	Rs. 60,000.00
Mr.Sri Muthukumar		£200.00		Sri Muthukumar		£150.00	Rs. 60,000.00
Mr.K.Thurairajah		£600.00		Total			Rs. 120,000.00
Mr.K.Karunakaran		£1,500.00		14 Extra classes at Valuvar Sanasamooga Nilaiyam			
Mr.S.Sivanantha		£900.00		Name		Amount	Rupees
Mrs.S.Balendran		£600.00		Sri Muthukumar		£100.00	Rs. 44,000.00
Mrs.M.Tharmalingam		£200.00		Sri Muthukumar		not paid yet	Rs. 28,000.00
Mr.T.Rajakaran		£200.00		Total			Rs. 72,000.00
7 Heat prevent sheet for Kadduvan Pulam Maga Vithiyaalam				15 3 x Bicycles for Kadduvan Pulam school who pass year 5			
Name		Amount	Rupees	Name		Amount	Rupees
K.Karunakaran		£900.00	Rs. 420,000.00	Sangarappalai Sivanantha		£350.00	Rs. 150,000.00
Total			Rs. 420,000.00	inc transport			
Total		£5,935.00	1,810,175.00	Total			Rs. 150,000.00
7 Heat prevent sheet for Kadduvan Pulam Maga Vithiyaalam				16 Sports equipment for Kadduvan pulam School			
Name		Amount	Rupees	Name		Amount	Rupees
K.Karunakaran		£900.00	Rs. 420,000.00	Sangarappalai Sivanantha		£200.00	Rs. 87,000.00
Total			Rs. 420,000.00	inc transport			
Total			Rs. 420,000.00	Total		£200.00	Rs. 87,000.00

Report regarding Project –11 from our project coordinator



Palar Gnanothaya Sangam—UK & Swiss

FACT SHEET

Ramana Maharshi Livelihood Program



Saraswathy Illam

Ramanalayam

August 2022 - update



As Women we can Achieve!:

This activity was commenced on 16th July 2022 and is aimed at providing opportunities to young women wishing to get a start-up in life. Women between the age of 15 and 35, who are either school drop outs or young women who are single mothers and/or bread winners in the families are the main participants in the program.

Number of women:

Enrolled for program - 22
Initially attended training - 12
Selected for first batch - 6

Chosen vocations by participants:

Tailoring: - 3
Catering and Food supplies - 2
Value adding to dairy products - 1


Participants:

Participants were called from Kadduvan, Then Mailai and Varuthalaivilan areas. Applications were received from women aged between 18 and 40. Of these, 16 were selected initially aged between 25 and 35. The intention of the program was to encourage young women to empower themselves and become self reliant through a livelihood initiatives that would give them financial independence and decision making capabilities.

The young women selected for the program were all who had an existing skill or basic training, but who did not have the start-up financial capital or the necessary business literacy to run a business. Prior to engaging the participants, training is being provided on financial literacy and management, how to run a business, marketing, and leadership and communication skills.

Circumstances and Opportunities:

The families of women participating have resettled in this area after prolonged displacement of more than 30 years. Largely living on subsistence income, school drop-out girls have limited opportunities to break out of poverty. Amounts of up to Rs 100,000 will be made available for women who have a vision and show promise and commitment to uplift their lives. Estimates for each recipient will be provided as interest-free loans, in instalments.



Donors supporting this program:

• Pala Gnanodaya Sangam, UK and Swiss (c/f from 2021)*	- Rs 547,000
• Pala Gnanodaya Sangam, UK (in 2022)	- Rs 1,319,950
• Independent donor from Canada	- Rs 100,000
• Varuthalaivilan Global Forum (anticipated)	- Rs 250,000
• Miscellaneous income	- Rs 125,000
TOTAL	- Rs 2,341,950

Balance funds will be carried forward to the next phase of the project.

Project costs and Time line:

The total estimated project cost is Rs 2,417,460. Of this, 97% has been received or pledged to date. After a training period of 12 weeks, beneficiaries will be accompanied for 9 months to ensure viability of initiatives.



Training sessions being held at Varuthalaivilan Youth League Centre for project participants.

* - Funds carried forward from an earlier donation made to provide provisions for livelihood to 10 recipients in 2021

Report regarding Project –11 from our project coordinator

FACT SHEET

Ramana Maharshi Livelihood Program



Saraswathy Illam
Ramanalayam



April 2023 - update

As Women we can Achieve!

- This activity commenced in July 2022 has continued with several re-iterations.
- Activity is targeted at young women, aged between 15 and 40, wishing to develop livelihood opportunities that lead to self reliance and self dignity through income generation.
- Most women are school drop outs, single mothers and/or bread winners in the families.
- To date, 12 have received training in financial literacy, financial management and Business development.
- One lady received a loan and started a sewing business, successfully earning an income of up to Rs 6,000 per week
- One batch of 4 girls have completed a 4 - month sewing class and are gainfully employed
- A new batch of 6 have commenced sewing classes, meant to run for 4 months

Participants:

Participants were called from the villages **Kadduvan, Then Mailai and Varuthalaivilan**, adjacent to the Ashram. Families of women participating have **resettled in this area after prolonged displacement of more than 30 years**. Largely living on subsistence income, school drop-out girls have limited opportunities to break out of poverty. Applicants are verified for family financial status by the local village head (government appointed) before enrolment. The project activity intends to encourage young women to **empower themselves and become self reliant through livelihood initiatives that would give them financial independence and consequently, contribute to family decision making.**

Donors supporting this program:

Pala Gnanodaya Sangam, UK and Swiss (2021)*	- Rs	547,000
Pala Gnanodaya Sangam, UK (in 2022)	- Rs	1,344,650
Independent donor from Canada (in 2022)	- Rs	100,000
Miscellaneous income	- Rs	125,000
Funds expended on activities	- Rs	485,000
Balance available	- Rs	1,631,650

Balance funds has been carried forward to 2023

Project costs and Time line:

The cost of project estimated in 2021 was Rs 2,417,460, of which, 97% was received.

A cost of Rs 124,900 was incurred for the training of participants in business and financial management.

Training cost for the first batch of sewing students (4) was cost Rs 114,000. Training a 2nd batch of 6 students has commenced (costs about Rs 160,000).

Approximately Rs 240,000 of capital expenditure was incurred for sewing machines, and training room furniture and fittings.

Loans of up to Rs 100,000 will be available for women for start ups as interest-free loans.

Cost for a 4 month Sewing training course:

• Teacher cost	- Rs	84,000
• Training Materials	- Rs	73,830
• Business loans	- Rs	150,000
• Case advisor	- Rs	8,000
• Transport	- Rs	6,000
• Administration	- Rs	24,488
• Refreshments	- Rs	4,000
• Sundry	- Rs	30,000
• TOTAL	- Rs	374,318



பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

எமது கிராமமக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கல் :

நாம் பாலர் ஞானோதய சங்க நிர்வாகம் ஊடக (எமது தாய் சங்கம்) எமது ஊர்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆயினும் எமது தாய் சங்க நிர்வாக சபையைச் சேர்ந்த சிலர் தனியாக இயங்குவதாலும், நிர்வாகத்தை இயங்க விடாது முடக்கி வைத்திருப்பதாலும், நாம் வேறு நிறுவங்களுடாக எமது மக்களுக்கான உதவிகளை முன்னெடுத்து வருகிறோம். ஏனெனில், நாம் அனுப்பும் பணத்துக்கு எம்க்கு பற்றுச்சீட்டு மற்றும் அறிக்கை வேண்டும்.

இதனால் எமது ஊரில் இயங்கும் ஒரு நிறுவனமூடாக முதல் கட்டமாக எமது ஞானோதய வித்தியாலயத்தில் கல்வியிலும் மாணவர்களின் பெற்றோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டோம்.

இதற்காக முன்னாள் சமூக முன்னேற்ற திட்ட அதிகாரி ஒருவரை வேலைக்கு அமர்த்தி, பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களையும் (16 குடும்பங்கள்) சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து, கிராமசேவகர் மற்றும் உதவி அரசாங்க அதிபரையும் சந்தித்து ஒரு முழுமையான அறிக்கை தந்தார், அதன் அடிப்படையில் எம்மால் சேகரிக்கப்பட்ட £5935.00 (Rs 18,10,200.00) அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணத்தில் அவர்களது தேவைகளான :

1. சிறிய உளவு இயந்திரம்
2. மோட்டார் வாகன திருத்தும் நிலையம்
3. கட்டிட வேலை உபகரணங்கள்
4. குழாய் கிணறு (தண்ணீர்த் தாங்கி உட்பட)
5. ஆடு, மாடு வளர்ப்புத்திட்டம்
6. மாணவர்களுக்கான உதவித்திட்டம்
7. வர்ணம் பூசுவதற்கான உபகரணங்கள்

முழுமையாக நிறைவேற்றுபட்டுள்ளன.

இதை விட, எமது வேண்டுகோளுக்கு இணங்க கட்டுவன்புலம் மகா வித்தியாலயம், ஞானோதய வித்தியாசாலை, வருத்தலைவிளாள் பாடசாலை மற்றும் குரும்பசிட்டி பாடசாலை போன்றவற்றில் கல்விகற்கும் ஐந்தாம் வகுப்புக் கீழ் பயிலும் 44 க்கு மேற்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருமானம் பெறும் பெற்றோரைக் கொண்ட மாணவர்களுக்கு எமது நிர்வாக சபை உறுப்பினர்களின் அன்பளிப்பில் (திரு கு. கருணாகர்ன், திரு ச. சிவானந்தா) மாதம் 2000 ரூபா அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக வழங்கி வருகின்றனர். வருட முடிவில் கிடைக்கும் அறிக்கையினைப் பொறுத்து, இவ் உதவி தொடரும்.

என்றும் அன்புடன்

பாலர் ஞானோதய சங்கம் - UK & Swiss

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

மயிலிட்டி தெற்கு ஞானோதயா பாடசாலை மாணவர்களின் குடும்ப நிலவர பகுப்பாய்வு

இலண்டன் பாலர் ஞானோதய சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி மயிலிட்டி தெற்கு ஞானோதயா பாடசாலை மாணவர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்கள் ஐப்பசி மாதத்தில் சேகரிக்கப் பட்டன. வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபரினதும், அவ் அவலுவலக அபிவிருத்தி பொறுப்பாளரினதும் அனுசரணையோடு பாடசாலையை அண்மித்த 3 கிராம சேவகர் பிரிவுகளில் வதியும் மாணவர் குடும்பங்களை வீடு வீடாகச் சென்று அக்குடும்பங்களின் வாழ்வு நிலையை ஆராய்ந்து தொகுக்கப்பட்ட அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. பாடசாலையில் கல்வி கற்கும் 21 மாணவர்களும் மொத்தம் 17 குடும்பங்களிலிருந்து வருகின்றனர். இவர்களில் 16 குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.

இக்குடும்பங்களில் 2019ற்கு முற்பட்ட பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட J/239 மற்றும் J/241 பகுதிகளைச் சேர்ந்தோருக்கு பல விதங்களிலும் வாழ்வாதாரங்கள் முற்காலப் பகுதியில் கிடைத்து, சுமார் 10 வருடங்களுக்கு உட்பட்ட காலப் பகுதியிலிருந்து வாழ்ந்து வருகின்றனர். J/240 பகுதியைச் சேர்ந்தோர் 2019 இலிருந்து குடி வந்துள்ளனர்.

இக்குடும்பங்களின் வலிமைக்கும், ஆளுமைக்கும் ஏற்ப குடும்ப பொருளாதார சூழ்நிலைகள் அமைந்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. சிலரின் தனிப்பட்ட முயற்சிகளால், அவர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ள போதும் சுய முயற்சியால் தமது மேம்பாட்டை கட்டி எழுப்பியுள்ளதோடு வேறு பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கக் கூடிய நிலைக்கும் வளர்ந்துள்ளனர்.

இவ்வறிக்கையில் சில பயனாளிகளின் செயற்திறனுக் கேற்ப அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய உதவிகள் முன்மொழியப் பட்டுள்ளன. நிதிப் பங்களிப்பைப் பொறுத்து உதவிகளை வழங்குவதோடு தொடர்ந்தும் அவர்கள் முறையாக நிதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்பதையும் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதையும் அவதானிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நிதிகள் வழங்கப் படும்போது பகுதி பகுதியாகவோ அல்லது பொருளாகவோதான் வழங்கப் படவேண்டியது அவசியம்.

மேலும் விபரங்கள் தேவைப் படி தயவு கூர்ந்து லண்டன் அல்லது சுவீஸ் பாலர் ஞானோதய சங்கத்தைத் தொடர்பு கொள்ளவும். (info@gnanothaya.org.uk)

நன்றி

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

பிரதேச செயலகம்: வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை
 கிராம அலுவலர் பிரிவு: தென்மயிலை
 கிராம அலுவலர் பிரிவு இல: J/240
 கிராம அலுவலர்: S. சிவநாதன்
 சமுர்த்தி உத்தியோகத்தர்: N. அன்ரன் றஜீவன்
 பொருளாதார உத்தியோகத்தர்: N. றமேஸ்வரன்

இல	குடும்பத் தலைவர்	மாணவர் பெயர்	குடும்ப அங்	வழங்கப்பட்ட உதவித்திட்டங்கள்	சமுர்த்திக் கொடுப்பனவு	குறிப்பு
01	சீ.நிசாந்தன்	நி.ஜிரோன்	04	150.000/= வாழ்வாதாரம்	3500/=	மேசன் உபகரணம் வழங்கப்பட்டது நல்ல முயற்சியாளர் இவருக்கு பைப் பென்டிங் வேலைக்கான உபகரணங்கள் பெற்றுக்கொள்ள ரூ200,000.00 நிதிஉதவி வழங்கினால் வீட்டோடு சிறு கைத்தொழில் அமைத்து இன்னும் இருவருக்கு தொழில் வாய்ப்பினை வழங்க சந்தர்ப்பமுள்ளது. குறிப்பாக தாய், தந்தை இல்லாத 4 பிள்ளைகளை பராமரித்து வருகின்றார். இவருக்கு இவ் உதவியினை வழங்கும் பொருட்டு இப்பிள்ளைகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
02	கு.சுகிர்தகுணாளன்	சு.நெகேமியன்	04	150.000/= வாழ்வாதாரம்	3500/=	மேசன் உபகரணம் வழங்கப்பட்டது பெற்றுக்கொண்ட வாழ்வாதாரத்தை உரிய வகையில் பயன்படுத்தி சிறப்பாக வாழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
03	து.புஸ்பராசா	பு.கெனுஜா	06	150.000/= வாழ்வாதாரம்	3500/=	விவசாய உபகரணம் வழங்கப்பட்டது பெற்றுக்கொண்ட வாழ்வாதாரத்தை உரிய வகையில் பயன்படுத்தி சிறப்பாக வாழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
04	இ.இந்திரகுமார்	இ.சஞ்சீவ்	06	150.000/= வாழ்வாதாரம்	3500/=	மாடு வளர்ப்பு உதவி வழங்கப்பட்டது கணவன், மனைவி சிறந்த முயற்சியாளர்கள். இவர்களுக்கு இரண்டு குமர்பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது அவசியமானதாக குழாய் கிணறு அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அண்ணளவாக ரூ.150,000.00 செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

05	து.சாந்தலிங்கம்	சா.தக்சயன்	05	150.000/= வாழ்வாதாரம்	3500/=	மேசன் உபகரணம் வழங்கப்பட்டது இவர் மேசன் வேலை செய்துகொண்டிருக்கிறார். இவர் செய்கின்ற தொழிலுக்கு உந்துசக்தியான நான்கு தூண்அச்சபெட்டிகள் வழங்குவது உதவியாக இருக்கும்.
06	சே.பிரதீப்	பி.சுயானா	04	150.000/= வாழ்வாதாரம்	3500/=	மாடு வளர்ப்பு உதவி வழங்கப்பட்டது இவர் மரங்கள் அரிந்து விறகு வியாபாரம் செய்த வருகின்றார். இத்தொழிலுக்கு இவர் குத்தகைக்கு லான்ட்மாஸ்டர் எடுத்து மாதம் ரூபா 12,500.00 செலுத்தி வருகின்றார். இவர் தனக்கு ஒரு லான்ட்மாஸ்டர் பெற்றுத்தருமாறு கோருகின்றார். இதற்கு இரண்டாம் நிலையாக பெற்றுக் கொள்வதற்கு ரூ.200,000.00 தேவைப்படும் என்றும் தெரிவித்தார். நாம் இதனை செய்துகொடுத்தால் இவர் மாதாந்தம் குத்தகைக்கு கொடுக்கும் பணம் மிகுதியாக இருக்கும். என்பதும் குறிப்பிடத்தக்கது.
07	சி.ரமேஸ்	ர.சர்விகா	05	வெளிநாடு கட்டார்	3500/=	வாழ்வாதார உதவி வழங்கப்படவில்லை இவர்களுக்கு புலமைபரிசல் திட்ட உதவி வழங்கினால் போதுமானதாக இருக்கும்.

மேற்படி விபரங்கள் J/240 இலக்க கிராம அலுவலர் பிரிவு பயனாளிகள் தொடர்பாக கிராம அலுவலர் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார உத்தியோகத்தருடன் கலந்தாலோசித்தமைக்கு அமைவாக எம்மால் இவ்வகையான உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமையை கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.

மேலும் இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவித்திட்டங்களை வழங்குதாயின் முதலில் வழங்கப்பட்ட உதவித்திட்டங்களின் முன்னேற்ற செயற்பாடுகளை ஆராய்ந்துகண்டறிவதனுடாக எதிர்வரும் காலங்களில் இவர்களுக்கு எவ்வகையான உதவித்திட்டங்களை வழங்கலாமென்கின்ற தீர்மானங்களை எடுக்க முடியுமென நம்புகின்றோம்.

அத்துடன் இம்மக்கள் மீளக்குடியமர்ந்தமையினால் காணிகளை மிதிவெடிகளகற்றி துப்பரவு செய்தல் எல்லைகளிட்டு வேலி அடைத்தல் தற்காலிக கொட்டகை அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கும் வழங்கப்பட்ட உதவித்திட்ட நிதிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதனையும் மிகச் சிறப்பாக முக்கிய கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதனையும் வலியுறுத்துகின்றோம்.

நன்றி.

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

பிரதேச செயலகம்: வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை
 கிராம அலுவலர் பிரிவு: கட்டுவன் மேற்கு
 கிராம அலுவலர் பிரிவு இல: J/239
 கிராம அலுவலர்: N.B. பாலேந்திரன்
 சமுர்த்தி உத்தியோகத்தர்: M. கவிதா
 பொருளாதார உத்தியோகத்தர்: S. செல்வநீதன்

இல	குடும்பத் தலைவர்	மாணவர் பெயர்	குடும்ப அங்	வழங்கப்பட்ட உதவித்திட்டங்கள்;	சமுர்த்திக் கொடுப்பனவு	குறிப்பு
01	த.ஜெயரூபன்	ஜே.துஸ்யந்தன்	07	-	3500/=	பலசரக்கு கடை வைத்திருக்கிறார். நல்ல முயற்சியாளர்கள்.
02	ஐ.உதயகுமார்	உ.கேஸ்திகள்	03		2500/=	உதவி வழங்கப்பட்டது இவர் கூலிக்கு பெயின்று அடிக்க போறவர். இவரது மகன் வயது07 கேஸ்திகள் ஒரு புற்றுநோயாளி. இவர்களது குடும்பம் மிகவும் வறுமைக்குட்பட்டது. இவருக்கு தொழில் முயற்சிக்காக பெயின் அடிக்கும் உபகரணங்கள் வழங்கினால் உதவியாக இருக்கும்.
03	அ.அகிலன்	அ.டினாஸ்கன்	06		3500/=	உதவி வழங்கப்பட்டது இவரும் மனைவியும் கூலி வேலைக்கு சென்றுவருகிறார்கள்.இவர் ஒருசிறந்த வாகன சுத்திகரிப்பாளர். இவரிடம் வாகன சுத்திகரிப்புக் உரிய தொழில் உபகரணங்கள் வைத்திருக்கின்றார். இவர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் பார்த்து எடுத்தது நில வாடகையாக ரூபா 5,000.00 வழங்கி வருகின்றார். இவருக்கு அந்த நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ரூபா 250,000.00 வழங்கி கொட்டகை அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். இவர் ஒரு மாற்றுத்திறனாளியும் ஆவார்.
04	ந.செல்வழகன்	சே.குயின்சிகா	05		3500/=	உதவி வழங்கப்பட்டது இவர் கடின வேலைகள் செய்யமுடியாதவர். ஆனால் இவருக்கு மாடு வளர்ப்பதில் அனுபவசாலியாக உள்ளார். இவருக்கு மாடுவளர்ப்பதற்கு ரூபா 200,000.00 உதவி செய்வதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

05	சி.ரதீபன்	ர.சுபானுசன்	04	3500/=	உதவி வழங்கப்பட்டது இவருக்க சொந்தமாக நிரந்தர வீடு இல்லை. தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றார். இவர் மேசன் வேலைக்கு கூலிக்கு போய் வருகின்றார். இவர்களுக்கு ஆடு வளர்ப்பிற்கு உதவி வழங்கினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.
06	ச.மய்யுதாஸ்	ம.கொவிஸ்கா	04	3500/=	உதவி வழங்கப்பட்டது காணி வளம் உள்ளவர் முயற்சி அற்றவராக காணப்படுகிறார். இவரது பிள்ளைக்கு புலமைப் பரிசில் திட்ட உதவி வழங்கினால் போதுமானதாக இருக்கும்.
07	மு.தர்சினி			3500/=	உதவி வழங்கப்பட்டது இவரது பிள்ளைக்குரிய புலமைபரிசில் திட்டத்தினை தொடர்ந்து வழங்குவது சிறப்பானதாக இருக்கும்.

பிரதேச செயலகம்: வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை
 கிராம அலுவலர் பிரிவு: வறுத்தலைவிளான்
 கிராம அலுவலர் பிரிவு இல: **J/241**
 கிராம அலுவலர்: **N.B.** பிரசிலா
 சமுர்த்தி உத்தியோகத்தர்: ச. பாலராபி
 பொருளாதார உத்தியோகத்தர்: சு. குமுதினி

இல	குடும்பத் தலைவர்	மாணவர் பெயர்	குடும்ப அங்	வழங்கப்பட்ட உதவித்திட்டங்கள்;	சமுர்த்திக் கொடுப்பனவு	குறிப்பு
01	த.சுதர்சன்	சு.அஸ்வின்	05		3500/=	உதவி வழங்கப்பட்டது குடும்பத் தலைவர் ஆட்டோ ஓட்டுனராக பணிசெய்கிறார் இவர் சிறந்த ஒருமேசன் இவருக்கு மேசன் உபகரணங்கள் வழங்குவதனுடாக இவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.
02	கு.வசந்தநாதன்	வ.சாரங்கன்	05		3500/=	கணவன் மனைவி பிரிந்த நிலையில் மனைவி தற்போது இயக்கக்சிசியில் வசிக்கிறார்

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)



ரமண மகரிஷி வாழ்வாதாரத் திட்டம் **Ramana Maharshi Livelihood Program**

Saraswathy Illam - Ramanalayam, 404 Kadduvan Mallakam Road,
Kadduvan, Tellippalai



Introduction

This project, under the **Ramana Maharshi Livelihood Program**, was initiated at the request of **Palar Gnanothaya Sangam, United Kingdom** in association with **Swiss Palar Gnanothaya Sangam** to support the families of students studying at the **Myliddy South Gnanothaya School** in **Kadduvan**. A large part of the division of **Tellippalai (Valikamam North)**, the area surrounding the **Palaly Airport**, served as a high security air base for the **Sri Lankan military** during the protracted war which came to an end in 2009. Since then the families that were displaced for some 30 plus years have been trickling back for resettlement. With significant portions of the land yet to be released for civilian use, the lives of the few families returning to their homes have still not returned to normalcy. The **Socio-economic status** of many returnees is very much marginal and most are day wage earners or subsistence farmers. Many of the returning families are the 2nd or 3rd generation of those originally displaced. The older generation in these families have limited education with few completing primary school education. The motivation and a conducive environment to encourage the younger generation to establish livelihood opportunities are limited due to non-availability of financial resources mainly as no collaterals is available to secure loans from financial institutions. Further, any support obtainable through micro-credit loans or bank loans is charged with high interest rates which are beyond many to sustain ongoing loan repayments. Thus, many capable youngsters do not have the enthusiasm to begin self-reliant income generation activities and continue to be employed under other institutions and earn a daily wage.

A bit of History

Myliddy South Gnanothaya Maha Vidyalayam has a long history in the **Tellippalai** division. More than 5 generations of primary school students have been educated here. Children from the villages of **Kadduvan, Myliddy South** and **Varuthalaivilan** were primarily served at this school and many of the past students now live in other parts of **Sri Lanka** or abroad. The residents of these villages were highly educated and affluent and contributed significantly to the welfare of the society and beyond. **Pala Gnanothaya Sangam (Sri Lanka)** was formed by the elders of the past as a benevolent society to promote educational, socio-economic opportunities and serve the commu-

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

nity in different day-to-day activities improving the standard of living of the residents. In support of the Sangam in Sri Lanka, several supporters in the diaspora, who are originally from the three villages or who had studied at the school have formed support groups in the name of Palar Gnanothaya Sangam in different countries and have provided financial and material support for activities in the region.

Due to total displacement of the community during the war, and because the Jaffna Airport was declared a High Security Zone, houses, places of worship, educational institutions and government and non-government institutions became redundant and building became vacant. The school too was abandoned and the building was totally damaged and unusable. It is only in the past 5 years has the some parts of the area were released for normal civilian activities. The land where the school is situated was released for resettlement in 2019. The school was rebuilt 2020 and had its meagre beginnings with a limited number of students attending. The students came

Recipient Name	Livelihood Support Identified	Amount Provided
S Nishanthan	Pipe Bending Workshop tools	Rs. 158,025
K Suhirthagunalan	Sufficiently established - No assistance allocated	Rs. 0
T Pushparajah	Sufficiently established - No assistance allocated	Rs. 0
I Indrakumar	Tube well and tank	Rs. 122,629
T Shanthalingam	Pillar mould boxes	Rs. 72,000
S Pradeep	Land master	Rs. 175,000
S Ramesh	Scholarship provided under Saraswathy Scholarship Program	Rs. 26,400
T Jeyaroopan	Owns a shop - Sufficiently established—no assistance allocated	Rs. 0
I Uthayakumar	Painting equipment	Rs. 62,800
A Ahilan	Building for an Auto Service Workshop	Rs. 153,630
N Selvazhagan	Cows	Rs. 190,000
S Radeepan	Concrete brick making facility	Rs. 96,305
S Mayuthas	Scholarship provided under Saraswathy Scholarship Program	Rs. 26,400
M Dharshini	Scholarship provided under Saraswathy Scholarship Program	Rs. 26,400
T Sutharshan	Mason's tools	Rs. 51,790
K Vasanthanathan	Family left School and Kadduvan.	Rs. 0
Total		Rs. 1,161,379



**பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள்
பற்றிய அறிக்கை (Project-6)**

Contributions were made on 22nd January 2022 and the remaining is targeted to be completed to the end of January. Where construction is involved, discussions with builders and service providers are being held and construction will commence before the end of January.

It is anticipated that all distribution of goods and construction of facilities will be completed by the end of February 2022.

Financial Management

The funds for this project (Rs 1,810, 200) has been provided by Palar Gnanothaya Sangam branches in UK and Switzerland. The funds for this project will be maintained by Saraswathy Illam and all purchases and disbursements will be carried out by the same. Payments for all goods and services will be met directly by Saraswathy Illam - Ramanalayam. No funds are being provided directly to beneficiaries. In addition to the expenses for the

Donors from UK and Switzerland as advised by Palar Gnanothaya Sangam, UK

Donor Name	Amount in Sterling Pounds	Equivalent in Sri Lankan Rupees
Mrs Sumathy Vijayathas, UK	200.00	61,000.00
Mrs Sivalingam, UK	100.00	30,500.00
Mr K Kaneshanathan, UK	150.00	45,750.00
Mrs R Srivasanthaswaran, UK	575.00	175,375.00
Miss Brittame Srivas, UK	50.00	15,250.00
Mr Sri Muthukumar, UK	200.00	61,000.00
Mr K Thurairajah, UK	600.00	183,000.00
Mr K Karunakaran, UK	1,500.00	457,500.00
Mr S Sivanantha, UK	900.00	274,500.00
Mrs S Balendran, UK	600.00	183,000.00
Mrs M Tharmalingam, UK	200.00	61,000.00
Mr T Rajakaran, UK	200.00	61,000.00
Mr S Kannathasan, Swiss	220.00	67,100.00
Mr S Nimalananthan, Swiss	220.00	67,100.00
Mrs Kamalini Sritharan, Swiss	220.00	67,100.00

Sponsored Student Details	Photo
Name: Daniel Robertgobu School: Varuththalaivilan A M T M College Class: 3; Age: 8	
Name: Pradeep Kartheepan School: Varuththalaivilan A M T M College Class: 3; Age: 8	
Name: Student intake for Grade 1 in April School: Varuththalaivilan A M T M College Class: 1	Student will be admitted in April 2022

goods and services, all related expenses including transport and distribution costs of goods and services is charged to the project. The cost of project administration, management and wages will not be charged from the project funds and will be met by Saraswathy Illam - Ramanalayam. To date, out of the received total of Rs 1,810, 200 a total of Rs 1,158,779 has been expended or allocated for identified goods, including transport.

Of the donation made, Rs 183,000 has been identified for scholarships of children from schools in the region. For 2022, three scholarships have been provided (recognising Vernon Thurairajah Memorial Trust) to children from Varuththalaivilan American Mission Tamil Mahavidyalayam. The remaining funds (Rs 103,800) of this allocation will be retained to extend the scholarship for 4 students into 2023. Of the 3 children being sponsored, 1 will be admitted in April during the new intake for 2022.

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

from families that were displaced for more than 3 decades and who had just returned to the lands around the school.

With the aim of providing opportunities to the families of the students to engage in sustainable income generation activities, Palar Gnanothaya Sangam UK and Switzerland approached Saraswathy Illam - Ramanalayam to facilitate a project that would assess the needs of the respective families and provide necessary material support for their activities. This project specifically targets families of those children who studied at Myliddy South Gnanothaya Vidyalayam school in 2021. It aims at providing them with individual or collective entrepreneurial opportunities. An initial assessment of each of the families was made as to their socio-economic status, the assistance they have received from the government and other sources, their current income generation activities and their capacity to supplement their income with further endeavours.

The Program

In the first year (2021) since the school reopened, a total of 21 students from 16 families were admitted to the school. These families were mostly headed by subsistent farmers or daily wage earners as unskilled labourers and faced immense hardship to establish a decent livelihood to support the families.

Of the 16 families assessed, 9 were identified to qualify for assistance to augment their current income generation activities. Three more were assessed to be supported with Scholarships for their children studying at Myliddy South Gnanothaya Maha Vidyalayam. The remaining were either assessed to adequately generate income to maintain a reasonable quality of life or had subsequently left Kadduvan due to extraneous family circumstances.

This targeted assistance to families is being implemented under the larger "Ramana Maharshi Livelihood Program being implemented by Saraswathy Illam - Ramanalayam. The program aims to give opportunities to begin self sustaining and self reliant activities that improves the quality of life for the residents in Kadduvan, Myliddy South, Varuthalaivilan, Kurumbasiddy and Erlalai. This program compliments the Saraswathy Scholarship Program, already in progress, targeting primary school students in five schools from these villages.

The program will include different approaches of intervention. Outright grants are discouraged and some form of repayment of benefit received by beneficiaries to assist and promote the livelihood of further families in the area are promoted. The assistance provided can be as outright grants (as is in this instance), as soft interest free loans for small scale activities or as micro-investment projects that encourage individual or collective entrepreneurial activities.

Targeted beneficiaries and assistance under this project.

The activities of this project are being rolled out in January 2022, with the support of the village heads (Grama Niladari) and the officers of the planning and development section of the Tellipalai Divisional Secretariat. All identified recipients of grants have been explained the terms and conditions for the use and maintenance of the goods being made available.

At a meeting held with each of the beneficiaries (17th January), a final list of equipment or services identified were tabulated to be accommodated within the budget allocated. Some of the beneficiaries opted to change some of their requests based on the current economic situation in the country and to develop activities that are more attractive to suit the needs of the day. The table on page 2 provides the details of the expenditures incurred to date for the goods and services as identified by the recipients. Of these recipients, Mr Ratheepan initially had requested support to rare goats, but has now opted for assistance to start a brick making enterprise.

When goods were purchased, quotations were initially obtained and subsequently purchased and delivered to Saraswathy Illam - Ramanalayam. Some goods (mainly building materials) such as gravel sand or chip stones were delivered directly to the site of the recipients. Most of the distri-

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

After reassessment and payment of costs for goods and services offered to beneficiaries, funds remaining from the donation provided is Rs 547,621. Saraswathy Illam - Ramanalayam will identify additional beneficiaries who could benefit from the remaining funds. Such beneficiaries selected will reside in the villages of Kadduvan, Varuthalaivilan and Myliddy South.

Accounts shall be maintained by Saraswathy Illam - Ramanalayam and a report will be provided to the donors on completion. Final accounts will be audited at the end of the financial year, in December 2022.

Part of the Purchased goods arriving at
Saraswathy Illam - Ramanalayam



Execution, Reporting and Monitoring

The project will be managed and executed by Saraswathy Illam - Ramanalayam. Staff and volunteers in charge for the project delivery will work closely with each of the participants for a month until end of February, 2022. Upon implementation, as requested by Palar Gnanothaya Sangam, UK, a report will be presented with evidence (photos and signed agreement of receipt by recipients) for expenses made.

The support for goods and services to recipients are being provided as an outright gift upon the insistence of the donors. The Ashram policies recognise that providing outright grants are detrimental and are not sustainable from a long-term development approach; this exception was made on the appeal by the donors. Globally, any assistance in the form of outright grants or gifts are advised against due to its' outcome that creates a dependency mentality amongst beneficiaries. Further, the beneficiaries develop a callous attitude towards the appropriate use and care of materials and do not take adequate care or maintenance. There is also no guarantee from the beneficiaries to utilise the goods as intended, and they may sell the goods for short term monetary gains and continue to rely on support from Government or Nongovernment sources in the future. For these crucial reasons, Saraswathy Illam - Ramanalayam will refrain from provision of outright grants in all future activities under the Ramana Maharshi Livelihood Program.

Due to the nature of these assistance (outright gifts/grants) that was insisted by the donors, Saraswathy Illam - Ramanalayam will not be able to take any responsibility for monitoring the appropriate use of the provisions, the maintenance or up-keep of the goods. Once distributed, the goods will be used by the recipients upon their own discretion.

Future Activities under the Ramana Maharshi Livelihood Program

This program will continue to support families in the Kadduvan-Varuthalaivilan-Myliddy South

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)


areas as a Micro-investment credit scheme particularly targeting school drop-out girls and single women headed families.

Girls and women in these resettlement areas are vulnerable for exploitation and are often exposed to extreme poverty. Even when they get married, they are dependent totally on their spouse and have little or no decision making powers. Their own capacity to earn a living will give them a greater sense of confidence.

The program proposes to educate women in financial management, business development and entrepreneurship before assisting them in establishment of self-sustaining, small scale enterprises that empowers them. The program will offer girls and women interest-free loans which can be repaid on easy terms over a mutually agreeable period.



Cows presented to Mr Selvazhagan and the exchange of agreements and payments worth Rs 190,000



Drilling of tube-well at the residence of Mr Indrakumar at Myliddy South

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)



Materials for the construction of a Tube-well worth Rs 122,629 presented to Mr Indrakumar at Saraswathy Illam - Ramanalayam



Pillar Mould Construction Equipment worth Rs 72,000 presented to Mr Santhalingam at Saraswathy Illam - Ramanalayam



Masonry Equipment worth Rs 51,790 presented to Mr Sutharshan at Saraswathy Illam - Ramanalayam




பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)




**Painting Equipment worth Rs 62,800
presented to Mr Uthayakumar at
Saraswathy Illam - Ramanalayam**




**Pipe bending Equipment worth Rs 158,025
presented to Mr Nishanthan at Saraswathy
Illam - Ramanalayam**


**A Land-master worth Rs 175,000 presented
to Mr Pradeep at Saraswathy Illam -
Ramanalayam**



பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)



Agreement and payment for the Land-master worth Rs 175,000 presented to Mr Pradeep at Saraswathy Illam - Ramanalayam



Equipment and materials worth Rs 96,305 presented to Mr Ratheepan for producing concrete bricks, at Saraswathy Illam - Ramanalayam



Laying of first stone at the site where Mr Ahilan is establishing the Auto repair shop, worth Rs 153,630.

பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கான உதவிகள் பற்றிய அறிக்கை (Project-6)

Unloading of goods and laying
of first stone at the site where
Mr Ahilan is establishing the
Auto repair shop.



Concluding Notes

Saraswathy Illam - Ramanalayam is thankful to Palar Gnanothaya Sangam branches of UK and Switzerland for their benevolent engagement to implement this first project under the Ramana Maharshi Livelihood Program. At the current stage, some Rs 547,000+ is available for further activities under this project. A few more items have to be procured for the existing beneficiaries within the budgets allocated. Due to a shortage of materials under the prevailing economic situation, procurement is being delayed. We are hopeful to complete these within the next couple of weeks and have them finalised by middle of February.

The Ashram has identified within the Kadduvan West area, some resettled families who could benefit from assistance under this project. We are currently in discussion with these families to ascertain their needs and will soon be in touch with the donors to agree to proceed with assistance.

Project Management
Saraswathy Illam - Ramanalayam
Kadduvan, Tellippalai
Ph: +94 76 44 53 640
email: saraswathyillam@yahoo.com



Hum Namo Bhagavathe Shri Ramanaya!


எம்மால் 2020 க்கு பின் எமது நாட்டில் உள்ள

எமது உறவுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் சில



கட்டுவன் பாலர் ஞானோதயா சங்கம் ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகள் எமது ASN சமூகசேவைக் கழகத்திற்கு வழங்கிய 2 மடிக்கணினிகளில் ஒன்று உமாதேவி. ஹட்டன் நுவரெலியா அவர்களிடம் வழங்கப்பட்டது

கட்டுவன் பாலர் ஞானோதயா சங்கம் ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகள் எமது ASN சமூகசேவைக் கழகத்திற்கு வழங்கிய 2 மடிக்கணினிகளில் ஒன்று யா/ எழுவைதீவு முருகவேள் மகா வித்தியாலயத்திற்கு பாடசாலை அதிபர் திரு. கபூரன் அவர்களிடம் வழங்கப்பட்டது .



ஊர்காவந்துறை சென் . அன்ரனிஸ் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கல்வி கற்கும் தேவையுடைய மாணவன் ஒருவருக்கு எமது ASN கல்விநிலைய இயக்குநர் சு . இளங்கோவன் மற்றும் கல்லூரி அதிபர் , மற்றும் தீவக வலயக்கல்வி அலுவலக பிரதிநிதிகள் மூலம் வழங்கப்பட்டது. இவ் உதவியை வழங்கிய லண்டன் மற்றும் சுவிஸ் பாலர் ஞானோதயா சங்கங்களுக்கு எமது ASN சமூகசேவைக் கழகத்தின் சார்பில் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம் .

எம்மால் 2020 க்கு பின் எமது நாட்டில் உள்ள

எமது உறவுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் சில



லண்டன் மற்றும் சுவிஸ் பாலர் ஞானோதயா சங்கத்தினரால் எமது ASN சமூகசேவைக் கழகத்திற்கு வழங்கிய மடிக்கணினி மிக மிகத் தேவையுடைய மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்டது.

மேற்படி கணினி யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மிக மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்த, யாழ் தொழிறுட்ப் கல்லூரியில் கணினிக் கல்வியைத் தொடரும் மாணவியொருவருக்கு வழங்கப்பட்டது.

இவ் உதவியை வழங்கிய லண்டன் மற்றும் சுவிஸ் பாலர் ஞானோதயா சங்கத்தினருக்கு எமது ASN சமூகசேவைக் கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



கட்டுவன் மேற்கில் எமது உதவியில் புலமைப்பரிசில் பயிற்சிவகுப்புக்கள்

எம்மால் 2020 க்கு பின் எமது நாட்டில் உள்ள எமது உறவுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் சில



Valanteena Deen is with Anjela Pirabakaran and 2 others.

28 June 2022

முல்லைத்தீவு இறாதி யுத்தத்தில் தனது கண் முக்கு ஆகிய அவலங்களை இழந்து தனது 3 பிள்ளைகளுடனும், மனநிலை பாதிக்கப்பட்ட கணவனுடனும் வாழும் திருமதி வதனி அவர்களின் பிள்ளைகளின் மருத்துவ தேவைக்காக எமது ASN

சமூக சேவை கழகத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பாலர் ஞானோதயா சங்க ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவீஸ் கிளைகளின் அனுசரணையில் திரு. கனகசபை கணேச நாதன் (பாலர் ஞானோதயா சங்கம் ஐக்கிய இராட்சியம் தலைவர்) அவர்கள், தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக ரூபா 35 000 ரூபா யை வழங்கியுள்ளார்.

இவ் உதவியை வழங்கிய பாலர் ஞானோதயா சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு எமது ASN சமூகசேவைக் கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்மால் 2020 க்கு பின் எமது நாட்டில் உள்ள எமது உறவுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் சில



Valanteena Deen is with Anjela Pirabakaran and 2 others.

31 July 2022 · 🌐

பாலர் ஞானோதயா சங்கம் ஐக்கிய இராட்சியம் மற்றும் கவில் கிளைகளினால் எமது ASN மாணவர் சமூக சேவை கழகத்திற்கு வழங்கப்பட்ட Smart phone கள் அருவாதபுரம், மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தேவையுடைய உரும்பிராய், மற்றும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இவ் உதவியை வழங்கிய பாலர் ஞானோதயா சங்கத்தினருக்கு எமது ASN மாணவர் சமூக சேவை கழகத்தின் சார்பில் நன்றி களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எம்மால் 2020 க்கு பின் எமது நாட்டில் உள்ள எமது உறவுகளுக்கு

வறுமைக்கோட்டுக்கீழ் வாழும் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு கோழி வளர்ப்பு திட்டம்

திருமதி . வே .மனோன்மணி :

பாலமோட்டை"ஓமந்தைவன்னியில் வறுமைக்கோட்டுக்கீழ் வாழும் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு 50 கோழிக்குஞ்சுகளும், கூடும் கோழிக்கான உணவும் வழங்கப்பட்டன.

நா.சுமதி விளக்குவைத்தகுளம் ஓமந்தை: கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாயார். இந்த வருடம் முதல் பிள்ளைகள் துர இடத்தில் உள்ள பாடசாலைக்கு செல்வதால் , பேருந்து (Bus) கட்டணத்துக்கு மேலதிக வருமானம் பெற வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்புக்கு உதவி கேட்டார் . இவருக்கு 9 பெரிய கோழிகளும் , 30 கோழிக்குஞ்சுகளும் மற்றும் கோழிக்கான உணவும் வழங்கப்பட்டன.



பால ஞானோதய Swiss கிளையின் தலைவர் திரு கண்ணதாசன் செல்வராஜா அவர்கள் தமது 25வது திருமண நாளைக் கொண்டாடும் முகமாக, இரு ஈர்-உருளிகளை கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முனைப்போடு சரஸ்வதி இல்லம் - ரமணாலயத்தின் அனுசரணையுடன் அன்பளிப்பு செய்துள்ளார். இவ் ஈர்-உருளிகளை கட்டுவன் மேற்கைச் சேர்ந்த செல்வி கிருகூாந்திகா கேதீஸ்வரன் (13) அவர்களும் செல்வன் வானுயன் ரவிராஜ் (15) அவர்களும் பெற்றுக் கொண்டனர்.



Valluvar Community Centre of Kadduvan West was presented with 2 Personal Computers by Saraswathy Illam - Ramanalayam to assist with online education (such as zoom classes) of children, particularly those who have no access to smart phones. The computers will also serve other community organisations at large and encourage kids to use computers without inhibition. The cost of computers was donated by **PGS-UK** and Dr Gowri Maheswaran (Australia).



வறுமைக் கோட்டுக்குள் வாழும், அரசினால் வீட்டு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவச காணி வழங்கியமை.

இத்திட்டமானது , திரு .குட்டித்தம்பி கருணாகரன் (எமது நிர்வாகசபை உறுப்பினர்) அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது.



எமது கிராமங்களின் சில பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, ஐயனார் கோயில் மீள்புனரமைக்கவென பணிகள் இடம்பெற்றது. இதற்கான எமது சங்கத்தின் உதவியாக 1500 பவுண்டுகளை வழங்கினோம் அத்துடன் இந்த ஆலயத்தின் பூசகருக்கும் நிதி உதவியினை வழங்கி எமது பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

எமது கிராமத்தில் மீள்குடியேற விரும்புவோர் என்ற ரீதியில் ,வறுமைக் கோட்டுக்குள் வாழும், அரசினால் வீட்டு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவச காணி வழங்கியமை. **இத்திட்டமானது , திரு .குட்டித்தம்பி கருணாகரன் (எமது நிர்வாகசபை உறுப்பினர்) அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது.**

மூன்று கிராமங்களையும் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் வருமானம் கொண்ட அனைவரிடம் இருந்தும் விண்ணப்பம் பத்திரிகை மூலமும் , வாய் மூல செய்திகளின் மூலமும் கோரப்பட்டது . பல குடும்பங்கள் விண்ணப்பித்தன. குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள், பாலர் ஞானோதய சங்க நிர்வாகசபை ஆராய்ந்து , கிராமசேவகர் , உதவி அரசாங்க அதிபர் மூலம் வீடு கட்டுவதற்கு நிதி கோரப்பட்டது. அரசாங்கத்தினால் உதவி வழங்க முடியும் என்று கூறப்பட்டவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டது. இரு குடும்பங்களே இதற்கு தகுதி பெற்றனர் . அவர்களுக்குரிய வீடுகள் அரசாங்கத்தால் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு குடும்பங்களுக்கும் இலவசமாக காணி வழங்கப்பட்டு அந்த இடத்தில் அரச உதவியுடன் வீடு அமைத்து சந்தோசமாக வாழ்கின்றனர்.

எம்மைக் காப்போம் எம்மவரையும் காப்போம்

எமது கிராமங்களின் மக்களுக்கு எம்மால் 2020 சித்திரை மாதத்தில் வழங்கப்பட்ட உடனடி உலர் உணவு உதவிகள்

இவ் உலர் உணவுப்பொதிகள் , எனது கிராமங்களை சேர்ந்த வறுமைக்கோட்டிக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கும் (158) , கடினமான வாழ்வாதார பிரச்சனைகளை சந்தித்து வாழும் மக்களுக்கும் (82)வழங்கப்பட்டது.

· கட்டுவன் - 53

· மயிலிட்டி தெற்கு - 55

· வர்த்தலைவிளான் - 50

· மூன்று கிராமங்களையும் சேர்ந்த கடினமான வாழ்வாதார பிரச்சனைகளை சந்தித்து வாழும் மக்கள் - 82

இத்துடன், எனது சங்க உறுப்பினர், **திரு குட்டித்தம்பி கருணாகரன்** அவர்களின் தனிப்பட்ட அன்பளிப்பில் வலிவடக்கில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கான பால்மா ,எமது தாய் சங்கத்தினால் (பாலர் ஞானோதய சங்கம் - இலங்கை) விநியோகிக்கப்பட்டது.



Thirunavukkarasu Thayanthan is with Nirooparan Rajathurai and 4 others.

17 April 2020 · 🌐

Covid-19- வலிகாமம் வடக்கு நிவாரணப் பணிகள்- கட்டம் 3

பாலர் ஞானோதய சங்கம் லண்டன் கிளையின் நிதி உதவியில் நெறிப்படுத்தப்பட்டு வரும் உலர் உணவு நிவாரண விநியோகத்தின் 3ம் கட்டமாக, இன்று (17.04.2020) வறுத்தலைவிளான் கிராமத்தின் 50 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் பிரதேச கிராம சேவையாளரிடம் கையளிக்கப்பட்டன.

மேற்கூறிப்பட்ட பிரதேசத்தில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 225 குடும்பங்களுக்கான உதவிகள் புலம் பெயர் உறவுகளின் நிதியுதவியுடன் வறுத்தலைவிளான் வாஸிபர் சங்கம், பாலர் ஞானோதய சங்கம் உள்ளிட்ட பிரதேச அமைப்புகளால் கட்டம் கட்டமாக பிரதேச செயலர்/கிராம அலுவலர்களின் அனுசரணையுடன் நெறிப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

களப்பணியில் உதவிய பாலர் ஞானோதய சங்க தாய்ச்சங்க உறுப்பினர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றிகள் 🙏

எம்மைக் காப்போம் எம்மவரையும் காப்போம்

எமது கிராமங்களின் மக்களுக்கு எம்மால் 2020 சித்திரை மாதத்தில் வழங்கப்பட்ட உடனடி உலர் உணவு உதவிகள்



Thirunavukkarasu Thayanthan is with Nirooparan Rajathurai and Lingotpavanathar Sivashanker.

12 April 2020

Covid-19 தாக்கத்தால் முடக்கப்பட்டுள்ள இலங்கையில், குறிப்பாக வடமாகாணம் அதிஉச்ச எச்சரிக்கை பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டள்ளதாலும் அரசு உதவிகள் கிட்டத்தட்ட கிடைக்காத(சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் சிறு அளவு உதவி சில பிரதேசங்களில் கிடைத்துள்ளது) நிலையில் பல்வேறு சமூக அணிகள் வெவ்வேறு இடங்களில் இருந்து உதவிகளை ஒருங்கிணைத்து கூடியவரை எமது பிராந்தியங்களின் மக்களுக்கான உதவிகளை வழங்கிவருகின்றனர். மீண்டும் ஒருமுறை கட்சி பேதமற்று சமூக அணிகளின் செயற்பாடுகள் ஒரு மிகப் பெரிய அளவில் பலரின் வாழ்வியலை நகர்த்த உதவி வருகிறது. இது மிக நீண்ட பயணம். இந்த ஒற்றுமையும் உழைப்பும் நீண்ட தூரம் நகரவேண்டி உள்ளது.சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள் 🙏

வலிவடக்கு- தெல்லிப்பழை- மீள்குடியேற்ற பிரதேசங்களுக்கான உதவிப்பணிகள்.

12.04.2020- 2ம் கட்டம்

#பாலர் #ஞானோதய #சங்கத்தின் Covid-19 நிவாரணப் பணிகளின் இரண்டாம் கட்டமாக இன்று 167 குடும்பங்களுக்கான உதவிகள் வலி வடக்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கிராம அலுவலர்களின் அனுசரணையுடன் சில மீள்குடியேற்ற பிரதேசங்களில் ஒருங்கிணைக்கப்பட்டன.

கட்டுவன்- 83 குடும்பங்கள்.

மயிலிட்டி தெற்கு- 54 குடும்பங்கள்

வறுத்தவைவிளான்- 30 குடும்பங்கள்

இன்று உதவிகளை பெற்றனர்.

மூன்றாம் கட்ட நிவாரண பணிகள் இன்னும் சில நாட்களில் பிரதேச செயலக வழிகாட்டல்களுடன் முன்னெடுக்கப்படும்.

உதவிகளை வழங்கிய பாலர் ஞானோதய சங்கத்தினருக்கும், உறுப்பினர்களுக்கும் ஒருங்கிணைக்க உதவிய அத்தனை சமூக உறவுகளுக்கும் நன்றி 🙏

பிற்குறிப்பு:

சமூக சமநிலை பேணும் நோக்குடன் உதவிகள் பெறுநர் விபரங்கள் அந்த அந்த கிராம அலுவலர்களால் பேணப்படும். அவை சமூக வலைத்தள வெளியில் வெளியிடப்படாத!

சுகாதாரத்துறையின் ஆலோசனைகள் உதவிக்கிட்ட நடவடிக்கைகளில் பின்பற்றப்பட்டன!



சங்க உறுப்பினர், **திரு குட்டித்தம்பி கருணாகரன்** அவர்களின் தனிப்பட்ட அன்பளிப்பில் வலிவடக்கில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கான பால்மா ,எமது தாய சங்கத்தினால் (**பாலர் ஞானோதய சங்கம் - இலங்கை**) தெல்லிப்பளை அரசு அதிபர் ஊடாக விநியோகிக்கப்பட்டது.

கட்டுவன் புலம் பாடசாலைக்கு நாம் வழங்கிய உதவிகள் சில ..



கட்டுவன் புலம் மகா வித்தியாலம், ASN சமூக சேவைக் கழகத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பாலர் ஞானோதய சங்க ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகளின் அனுசரணையில்

திரு .குட்டித்தம்பி கருணாகரன் அவர்கள் தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதிப்பங்களிப்பில் கட்டுவன் புலம் மகா வித்தியாலத்துக்கு

1. Smart board - Rs 815,000.00
2. வாகன தரிப்பிடம் - Rs 790,000.00
3. தண்ணீர் தங்கியில் இருந்து மலசல கூடத்துக்கு நீர் வழங்கல் வசதி - Rs .2,65,000.00

திரு .சங்கரப்பிள்ளை சிவானந்தா அவர்கள் தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதிப்பங்களிப்பில் கட்டுவன் புலம் மகா வித்தியாலத்துக்கு

1. நூலகம் திருத்தவேலை - Rs .95,000.00
2. 30 அடி நீளமான மதில் கட்டிடவேலை - Rs .90,000.00

திரு .கனகசபை கணேசநாதன் அவர்கள் தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதிப்பங்களிப்பில் கட்டுவன் புலம் மகா வித்தியாலத்துக்கு

1. UPS
2. இதர சிறிய அபிவிருத்தி வேலைகள்



#யா/ கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்திற்கு பாலர் ஞானோதயா சங்க அனுசரணையில் 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான Smart board அன்பளிப்பு #
மேற்படி பாடசாலை எமது ASN சமூகசேவைக் கழகத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பாலர் ஞானோதயா ஐக்கிய இராட்சியம், மற்றும் சுவிஸ் கிளைகளின் அனுசரணையில் திரு. **குட்டித்தம்பி கருணாகரன் அவர்கள்** தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதி எமது ASN சமூகசேவைக் கழகத்திற்கு வழங்கப்பட்டது. அந் நிதியில் இருந்து ரூபா 8 15 000 /=- பெறுமதியில் யாழ்/ திருநெல்வேலி " நளின் " நிறுவனத்தினரிடம் Smart board கொள்வனவு செய்யப்பட்டது.
Smart board கையளிக்கும் நிகழ்வு 7 .7.2022 வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பாலர் ஞானோதயா சங்க சுவிஸ்கிளையின் செயலாளர் **திருமதி கமலினி ஸ்ரீதரன் அவர்களும், சுவிஸ் கிளையின் பொருளாளர் திரு நிர்மலநாதன் சேனாதிராஜா அவர்களும் அவரது பாரியாரும்** கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் , SMART BOARD ஐ பாடசாலை அதிபரிடம் கையளித்தனர்.
தொடர்ந்து விருந்தினர்கள் பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் , தரம் 11 மாணவர்களும் கலந்து கொண்டார்கள். .
கல்வி வளர்ச்சிக்கு கரம் கொடுத்து உதவும் பாலர் ஞானோதயா சங்கமானது பாடசாலையின் அபிவிருத்திக்கான மேலும் பல செயற்திட்டங்களைச் செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலங்களில் மேற்படி பாடசாலை மாணவர்கள் பல சாதனைகளை நிலைநாட்டி பிரபல பாடசாலை மாணவர்களுக்கு தாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர். கட்டுவன் புலம் மகா வித்தியாலயம் மீண்டும் மிடுக்குடன் எழுச்சி கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

கட்டுவன் புலம் பாடசாலைக்கு நாம் வழங்கிய உதவிகள் சில ..

யா/கட்டுவன் புலம் மகா வித்தியாலயம் , ASN சமூகசேவைக் கழகத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பாலர் ஞானோதயா ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகளின் அனுசரணையில் திரு. கனகசபை கணேசநாதன் (பாலர் ஞானோதயா சங்கம் UK தலைவர்) அவர்கள் கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்திற்கு Laptop, Projector, , அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் போன்றவற்றை பாலர் ஞானோதயா சங்கம்- ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகளின் சார்பாக வழங்கினார்.

இந் நிகழ்வின் போது திரு. கனகசபை கணேசநாதன் (தலைவர்- பாலர் ஞானோதயா சங்கம் UK) அவர்கள் கட்டுவன் புலம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டார்.

உபயம்:- பாலர் ஞானோதயா சங்கம் ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ்.

இவ் உதவியை வழங்கிய மேற்படி சங்கத்தினருக்கு எமது ASN சமூகசேவைக் கழகத்தின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



லண்டன், சுவிஸ் ஞானோதய சங்கத்தினர் எமது ASN சமூகசேவைக் கழகத்திற்கு அனுப்பி உதவிய ஆடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் யா/கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்திற்கு வித்தியாலய முதல்வரிடம் வழங்கப்பட்டன.

இவ் உதவியை வழங்கிய லண்டன் ,சுவிஸ் ஞானோதயா சங்கத்தினருக்கு எமது ASN சமூகசேவைக் கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் .



கட்டுவன் புலம் பாடசாலைக்கு நாம் வழங்கிய உதவிகள் சில ..

யா/ கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்திற்கு 4 லட்சத்துப் 10 ஆயிரம் ரூபா செலவில் வெப்பத்தணிப்புத் தகடுகள் பொருத்தப்பட்டன.

மேற்படி பாடசாலை நிர்வாகத்தினர் எமது ASN சமூகசேவைக் கழகத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப" ஐக்கிய இராட்சியம் பாலர் ஞானோதயா சங்கம் " மற்றும் " சுவிஸ் " கிளையின் அனுசரணையில் **திரு . குட்டித்தம்பி கருணாகரன் அவர்கள் தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக** வழங்கிய 4லட்சத்து 32ஆயிரம் ரூபா நிதிப் பங்களிப்பில் 4லட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவில் யா/ கட்டுவன் புலம் மகாவித்தியாலயத்தில் 3 வகுப்பறைகளுக்கு வெப்பத்தணிப்புத் தகடுகள் பொருத்தப்பட்டன. மீதி 22ஆயிரம் ரூபாவிற்கும் பாடசாலைக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கையளிக்கப்பட உள்ளன.

கட்டுவன் புலம் மகாவித்தியாலயம், ASN சமூகசேவைக் கழகத்தின் ஊடாகவிடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பாலர் ஞானோதய சங்கஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகளின் அனுசரணையில் திரு.குட்டித்தம்பிகருணாகரன் அவர்கள் தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதியங்களியில் கட்டுவன் புலம் மகாவித்தியாலயத்தின் மூன்று வகுப்பறைகள் வெப்பகாலத்தில் பாவிக்கமுடியாமல் இருப்பதால் அவ்வற்றினை பாவனைக்கு உகந்த நிலையில் வெப்பத்தணிப்புதகடுகள் பொருத்தப்பட்டன.

பயம் : பாலர் ஞானோதயசங்க ஐக்கிய இராட்சியம் & சுவிஸ்



கட்டுவன் புலம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய corona நிவாரண உணவுப்பொதிகள் -2021



கட்டுவன் புலம் பாடசாலைக்கு நாம் வழங்கிய உதவிகள் சில ..

யா/ கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு. -2022

ASN மாணவர் சமூக சேவை கழகத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப பாலர் ஞானோதயா சங்கம் --லண்டன் அமைப்பின் உறுப்பினர் திரு. சங்கரப்பிள்ளை சிவானந்தா அவர்கள் ,அவருடைய பெற்றோர்களான **அமரர்கள் திரு. சபாபதிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, திருமதி நாகரத்தினம் சங்கரப்பிள்ளை** அவர்களின் ஞாபகார்த்தமாக மேற்படி பாடசாலை யில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களான **செல்வன். S. கயுக்ஸன்,(156- புள்ளிகள்) ,செல்வன் T. தனுஷ்ரிகன் (148- புள்ளிகள்)** ஆகியோருக்கு துவிச்சக்கர வண்டிகளை ASN மாணவர் சமூக சேவை கழகத்தின் ஊடாக அன்பளிப்புச் செய்து உள்ளார்.சித்தி பெற்ற மாணவர்கள் மேலும் பல சாதனைகள் படைத்து கல்வியில் உயர்வடைய வாழ்த்துகிறோம்.

மேலதிக நிதியில் இருந்து , குரும்பசிட்டி. யா/ பொன்பரமானந்தர் ம. வி. மாணவர்கள் 80 பேருக்கு அண்மையில் இரண்டு தினங்கள் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.



யா/ கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் -2022



யா / கட்டுவன் புலம் மகா வித்தியாலய சமூகத்தினர் எமது ASN சமூகசேவைக் கழகத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பாலர் ஞானோதயா ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகளின் அனுசரணையில் **திரு . சங்கரப்பிள்ளை சிவானந்தா அவர்கள்** தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதிப் பங்களிப்பில் மேற்படி பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு உபகரணங்கள் + வாகனக்கூலியுடன் 84 500/= செலவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுவன்/ மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாலத்துக்கு எம்மால் வழங்கப்பட்ட உதவிகள்

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயம் புனரமைக்கப்பட்டு புதிய கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று (17) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் பாடசாலை அதிபர் திரு.தி.ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களால் வைபவ ரீதியாக பாடசாலை நினைவுக் கல்லினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் பாடசாலை கட்டடத்தினை திறந்து வைத்தார். **இந்த நிகழ்வுக்கான முழு செலவினையும் (நினைவுக்கல் உட்பட) பாலர் ஞானோதய ஐக்கிய இராசிய கிளை பொறுப்பேற்றபட்டது**. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் அபத்திநாதன், வடமாகாண கல்வி.பணிப்பாளர் எஸ். உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளி தரன், வலிகாமம் வடக்குபிரதேச சபை செயலர் ச.சிவஸ்ரீ, மயிலிட்டி தெற்கு கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை இப்பாடசாலையில் பாலர் ஞானோதய ஐக்கிய ராச்சியக் கிளையினரின் நிதிப்பங்களிப்பில் உயர்மட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு அலகு (Smart class room) அமைக்கப்பட்டுள்ளது. வைபவ ரீதியாக இந்த வகுப்பறை பாடசாலை திறப்பு விழாவான இன்று பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலை கடந்த அரசின் ஆட்சியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து ஏப்ரல் 13 .2018 இல் விடுவிக்கப்பட்ட நிலையில் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் சுமார் ஒருகோடியே 50 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பாடசாலைக்கு இலத்திரனியல் கல்வி உபகாரங்களும், அதற்குரிய வகுப்பறை வசதியும் அமைத்து கொடுத்தமை (Smartboard and smart room).



(அறிவியல் வெண் பலகை (smart white board), இலத்திரனியல் உருப்பெருக்கி (projector) அத்துடன் மடிக்கணனி (laptop) (Total cost £1500) போன்றவற்றை எமது சங்கத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி திரு. முத்துக்குமாரு கணேசானந்தன் அவர்கள் தனது " Children Hunger Relief Fund UK" என்ற தொண்டு நிறுவனம் மூலம் அன்பளிப்பாக வழங்கினார். இதற்கான பயிற்ச்சி வகுப்புக்களும் முழுமையான நிதிஉதவியினை வழங்கினார். ஆயினும் பயிற்ச்சியினை பாடசாலை சமூகம் பயன்படுத்தவில்லை. எமது அயல் கிராமங்களில், எமக்கு பின் அப் பாடசாலைகளின் அதிபர்களின் முயற்ச்சியால் இவ் வசதிகள் பெறப்பட்டு முழுமையான பயன்பாட்டை பெற்றுவருகிறார்கள்.)

கட்டுவன்/ மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியால மாணவர்களின் பெற்றோர் களுக்கு corona நிவாரண உலர் உணவு வழங்கியமை.



வீடு திருத்தலும் , கோழி வளர்ப்பு திட்டமும்

ஞானோதய வித்தியால சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எமது கிராமத்தில் தீயினால் அழிந்த வீடு ஒன்று திருத்தி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது . அத்துடன் இரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மேலதிக வருமானம் பெரும் வகையில் கோழிக்கூடும் , கோழிகளும் வழங்கப்பட்டுள்ளது.

செலவு: Rs.200,200.00 (₹606.00)



கட்டுவன்/ மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாலத்துக்கு எம்மால் வழங்கப்பட்ட உதவிகள்



Valanteena Deen is with Anjela Pirabakaran and Suppiya Elangkovan.
25 March 2022 · 🌐

இலண்டன் & சுவீஸ் பாலர் ஞானோதயா அமைப்பின் அனுசரணையில் மயிலிட்டி தெற்கு கட்டுவன் யா/ஞானோதயா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்பு எமது ASN மாணவர் சமூகசேவைக் கழகத்தின் வழிகாட்டலில் பாடசாலை அடுப்பின் அனுமதியுடன் சென்ற வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

எமது ASN கல்வி நிலைய புலமைப்பரிசில் ஆசான் மதனாபன் அவர்கள் மேற்படி வகுப்பிற்குரிய ஆசிரியராகக் கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றார்.

இவ் வகுப்பிற்கான அனுசரணையை வழங்கும் லண்டன் & சுவீஸ் பாலர் ஞானோதயா அமைப்பினருக்கு எமது ASN மாணவர் சமூக சேவை கழகத்தின் சார்பில் நன்றி களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோழிக்கூடும் , கோழிகளும்-Project

முக்கிய குறிப்பு :
எம்மால் வழங்கப்பட்ட அனைத்து உதவிகளும் பாடசாலை சமூகத்தால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. ஆயினும் எமது உதவிகள் தொடரும்



எமது கல்வி நிதியின் பயனாளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இறுதியாண்டு செலவுக்கு மேலதிகமாக தேவைப்பட்ட உதவிக்கு

எமது உயர்தர வகுப்பு கல்விஉதவியில் உதவி பெற்ற செல்வி. சிந்துயா யசோதன் அவர்களின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இறுதியாண்டு செலவுக்கு (2022) **Rs .120,000.00** வழங்கினோம்.

17	Education Fund		
	Name	Amount	Rupees
	Mr.S.Nirmalanathan (Swiss)		Rs. 90,000.00
	Sri Muthukumar		Rs. 30,000.00
	Total		Rs. 120,000.00

கட்டுவன் புலம் பாடசாலையில் கல்விபயிலும் கல்விப் பொதுத்தர சாதாரண exam எடுக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களுக்கு பொருளாதார உதவி : 2022/2023 - Rs .100,000.00

18	Education Fund		
	Name	Amount	Rupees
	Mr.S.Nirmalanathan (Swiss)		Rs. 100,000.00
	Total		Rs. 100,000.00

ஞானோதய வித்தியாலத்தில் சரஸ்வதி சிலை அமைக்க பொருளாதார உதவி Rs .220,000.00

19	Education Fund		
	Name	Amount	Rupees
	Mr.S.Nirmalanathan (Swiss)		Rs. 110,000.00
	Mrs.Kamalini Sritharan		Rs. 110,000.00
	Total		Rs. 220,000.00

பாலர் ஞானோதய சங்க நூற்றாண்டு வளாகம்



தற்போதைய திட்டப்படி முகப்பு

3D video : <https://youtu.be/OZsCc-Uwj6c>

சங்கத்திற்கான நூறாவது வருட ஞாபகார்த்த மண்டபம் பல ஆண்டுகளின் தீர்மானத்தின் பின், 2014 ஆம் ஆண்டிலே பல வரைபுகள் ஆராயப்பட்டு இறுதியாக சங்கம் அமைந்த காணியிலேயே மண்டபம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இக் காணி சங்கத்துக்குரியது என உறுதிப்படுத்தப்பட்டு, 01/08/2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கட்டிட வேலைகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது.

மண்டபத்திற்கான உத்தேச வரைபடமும், அதற்குத் தேவையாக உத்தேசமாக பிரித்தானிய பணப் பெறுமதியில் அண்ணளவாக **₹100,000.00** என மதிப்பிட்டிருந்தோம் . தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாகவும் , மேலதிகமாக இரண்டு அறைகள் (விருந்தினர் அறைகள்) மற்றும் சில மாற்றங்கள் காரணமாகவும் இது **₹130,000.00** ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டின் நிலமையைப் பொறுத்து இது சிறிதளவு கூடிக்கூறையலாம்.

சங்கத்தின் நூற்றாண்டு விழாவை புரட்டாதி 2023 இல் கட்டிடம் அமைக்க இருக்கும் இடத்தில் கோலாகலமாக வெளிநாட்டு உறவுகளுடன் கொண்டாட திட்டமிடுகிறோம்.. இவை பற்றிய அறிவிப்புகள் விரைவில் தெரிவிக்கப்படும்.

இத்திட்டமானது வெளிநாடுகளில் உள்ள எமது கிராமம் சார்ந்த சங்கங்கள் , தனி நபர்கள் போன்றோருடன் பல ஆண்டுகளாக கலந்துரையாடப்பட்டு வந்தது. 2020 இல் இருந்து காணொளிமூலம் வெளிநாடுகளில் உள்ள சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம் . எல்லோரும் ஆதரவு தெரிவித்த போதும் , Swiss நாட்டு சங்கம் மட்டுமே எம்முடன் கைகோர்த்து , இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த உதவி வருகின்றது.

இம் மண்டபத்தின் சில பயன்பாடுகளாக:

- பாலர் ஞானோதய பாடசாலையின் விழாக்களுக்கும், கலை நிகழ்வுகளுக்கும் பயன் படுவதற்கு வழங்குதல்.
- வேறு கல்வித்தேவைகளுக்கும் , உள்ளரங்க விளையாட்டுத்தேவைகளுக்கும் பயன்பாடுடையதாக அமைத்தல்.
- நூலக வசதி உடையதாக அமைத்தல்.
- பொது நிகழ்வுகள், தனியார் வைபவங்களுக்கு பயன்பாடுடையதாக வடிவமைத்தல்.
- வாகன தரிப்பிடங்களுடன் , வெளி விளையாட்டு திடல்களும் உடையதாக அமைத்தல்.
- தங்குமிட வசதியுடன் அறைகள் அமைத்தல்
- காணொளி உதவியுடன் கூடிய கலந்துரையாடல் வசதி
- மருத்துவ மற்றும் கருத்தரங்குகளுக்கு ஏற்புரையாதாக அமைத்தல்

பாலர் ஞானோதய சங்க நூற்றாண்டு வளாகம்

இதுவரை அன்பளிப்பு செய்தோர் விபரங்கள்

Country	Names	Total Received in £	Money receive in £	Money receive in SL Rs	Money receive in	Committed	Outstanding
UK	In memory of Late Mr & Mrs. Kudditthaby Mr.K.Karunakaran	£50,000.00	£50,000.00			£50,000.00	£0.00
	In memory of Late Mr & Mrs. Kanthavanam						
UK	Mr.K.Thurairajah	£2,000.00	£2,000.00			£2,000.00	£0.00
canada	Mrs. S. Parameswaran	£2,000.00	£2,000.00			£2,000.00	£0.00
Canada	Dr.Ramesh Warren	£5,000.00	£5,000.00			£5,000.00	£0.00
	In memory Late Mr & Mrs. Sangarappalai	£11,200.00	£11,200.00			£11,200.00	£0.00
UK	Dr.(Mrs). Saroja Balendran						
UK	Mr.S.Sivanantha						
UK	Mrs.Shantha Maxwell						
	In Memory of Late Mr & Mrs. Kanagasabai						
UK	Mr.K.Kaneshanathan	£2,258.00	£2,258.00			£2,258.00	£0.00
	In Memory of Late Pandithar Muthukumar						
UK	Dr.M.Ganeshanathan	£1,500.00	£1,500.00			£3,000.00	£1,500.00
	In Memory of Late Mr & Mrs Thangarajah						
UK	Mrs.Saro Pathamanathan	£2,000.00	£2,000.00			£2,000.00	£0.00
Canada	Mr. T.Tharmabala	£1,551.14		Rs. 682,500.00		£1,551.14	£0.00
	In memory of Late Mr. Puvanarajah						
UK	Mrs.Vanaja Parameswaran/ Mr.P.Kangeyan/ Mrs.K.Puvanaraja	£2,000.00	£2,000.00			£2,000.00	£0.00
UK	PGS-UK	£10,000.00	£10,000.00			£10,000.00	£0.00
UK	Mr & Mrs.Vijayathas	£1,000.00	£1,000.00			£1,000.00	£0.00
UK	Sri Muthukumar	£2,000.00	£1,000.00	Rs. 450,000.00		£2,000.00	£0.00
UK	Mr.K.Gnaneswaran	£150.00	£150.00			£150.00	£0.00
UK	Mrs. Ranjithamalar Srivasanthaswaran	£500.00		Rs. 200,000.00		£500.00	£0.00
Swiss	Mrs.Kamalini Sriharan	£2,229.65		Rs. 1,000,000.00		£2,229.65	£0.00
Swiss	Rajani Annalingam	£111.48		Rs. 50,000.00		£111.48	£0.00
Swiss	Gowsini Sanmuganathan	£111.48		Rs. 50,000.00		£111.48	£0.00
Swiss	Mr.S Nirmalanathan	£1,114.83		Rs. 500,000.00		£1,114.83	£0.00
Swiss	Mrs.Jeyanthi Selvaratnam	£454.55		Rs. 200,000.00		£454.55	£0.00
Swiss	Mrs.Janaki Parameswaran	£244.50		Rs. 100,000.00		£244.50	£0.00
Swiss	Mr.S.Kannathasan	£446.25		Rs. 178,500.00		£446.25	£0.00
NZ	Mr.Sri Thambiya Satheswaran	£518.70			NZD 1,000.00	£518.70	£0.00
Srilanka	PGS-SL	£39.68		Rs. 17,460.00		£39.68	£0.00
UK	Mr.M.Arighandran	£1,000.00	£1,000.00			£1,000.00	£0.00
UK	Mr.Mahenthiran (Veemaraja)	£227.27		Rs. 100,000.00		£227.27	£0.00
UK	Mr.Alalasundram	£200.00	£200.00			£200.00	£0.00
Canada	Mr.Vivekananthan Velayuthar	£307.78		Rs. 138,500.00		£307.78	£0.00
UK	Mr.Veyajaseelan	£300.00	£300.00			£500.00	£200.00
UK	Mr.M.Thavendran	£1,000.00	£1,000.00			£1,000.00	£0.00
UK	K Kirupakaran (Kadavul)	£100.00	£100.00			£100.00	£0.00
UK	Mr.Karthigesu Uthayathas	£1,000.00	£1,000.00			£1,000.00	£0.00
UK	Dr.S.Sivakumar	£1,000.00	£1,000.00			£1,000.00	£0.00
Canada	Mrs. Luxmi Sivasubramaniyam	£227.27		Rs. 100,000.00		£227.27	£0.00
		£103,792.58	£94,708.00	Rs. 3,766,960.00	NZD 1,000.00	£105,492.58	£1,700.00

முழுமையான கணக்கு விபரங்கள் எமது தாய்ச் சங்க 100 வது ஆண்டு விழா மலரில் வெளியிடப்படும்

இதுவரை இக்கட்டிடத்தை எவ்வித எதிர்பார்ப்புமின்றி தொழில்துறப மேல்பார்வை செய்த கட்டுவனைச் சேர்ந்த பொறியியலாளர் திரு.கனகரட்னம் அருளொளிபவன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் . தற்போது இவர் UK இக்கு இடம்பெயந்துவிட்டார் .

எமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி கட்டிடத்தை வடிவமைத்து , எமது சங்க காணியை விரைவாக பதிவுசெய்து , கட்டிட அனுமதியும் பெற்றுத்தந்த அம்பாள் கட்டிட ஒப்பந்த நிறுவன உரிமையாளர் திரு.செல்வரட்ணராஜா அஜித்குமார் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

Current Estimate	£130,000.00	பாலர் ஞானோதய சங்க நூற்றாண்டு வளாகத் திறப்பு விழா	20/09/2023
Money received	£103,792.58	எமது தாய்ச் சங்க 100 வது ஆண்டு விழா	23/09/2023
Money to be receive	£1,700.00		
Shortfall	£24,507.41		

யா/ கட்டுவன் புலம் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுவிழா & துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

02/05/2023

பாலர் ஞானோதயா ஐக்கிய இராட்சியம் மற்றும் சுவிஸ் கிளைகளின் அனுசரணையில் திரு . சங்கரப்பிள்ளை சிவானந்தா அவர்கள் தமது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதிப் பங்களிப்பில் : L.Lonugan – 171 , S.Lubinsika - 157, K.Pirinthagan – 154 & 19 students got over 100 points out of 200.



நன்றி

இம் மலரினில் பிரசுரிப்பதற்கு கட்டுரைகள், ஆசியுரைகள், வாழ்த்துரைகள் எழுதியனுப்பிய கல்விமாண்களுக்கும், பெரியோருக்கும், விளம்பரங்கள் வழங்கியதன் மூலம் எமது மலர் வெளியீட்டிற்கு ஆதரவளித்த வர்த்தகப் பெருமக்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக இம்மலரை வெளியிட உதவிய Net printers அச்சகத்தினருக்கும், பாலர் ஞானோதய சங்கத்தின் சார்பில் உள்ளம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

வணக்கம்

பாலர் ஞானோதய சங்க நிர்வாகக்குழு (PGS - UK)



SRI KANTH PROPERTIES

Commercial & Residential
Estate Agents

What we do...

- **Commercial & Residential**
- **Sales** • **Purchases**
- **Lettings** • **Valuations**

Zoopla

PrimeLocation.com

Boomin **PRS** 

Property
Redress
Scheme

Contact Us for **FREE VALUATIONS**

557A High Road Wembley Middlesex HA0 2DW   

0203 813 9888 | 07960 124822

 info@srikanthproperties.co.uk  www.srikanthproperties.co.uk



THE BEAUTIFUL DRAPES OF MADURAI, ALL THE WAY TO **LONDON!**

Come Visit Us For A Collection Of Gorgeous
Classics With A Modernistic Twist!



UK APARANJI SILK LTD
289, HIGH STREET NORTH LONDON
ENGLAND, POST CODE : E12 6ZSL



020 8586 6924



+44 77 21365101



www.aparanjisilks.com



@aparanjisilks



PIONEERS IN MONEY TRANSFER
25 YEARS EXPERIENCE



Est 1995 **SMART money** **GLOBAL EXCHANGE LTD**
SMARTEST WAY TO SEND MONEY

YOUR MONEY IS
SAFE
WITH US

SCHOOL FEES PAYMENT
HOUSE PURCHASE
SUPPLIERS SETTLEMENT

Charities, Corporates and Associations are also welcome

RING OUR HELP DESK
020 89023366 (OPTION 3)

www.globalexchange.co.uk

**Register
NOW**

SEND MONEY WHILST ON THE MOVE
TRANSFER MONEY DIGITALLY & SECURELY WORLDWIDE



Available on the
App Store



ANDROID APP ON
Google play


YOUR MONEY IS SAFEGUARDED BY SEGREGATED CLIENT BANK ACCOUNT

FIRST TAMIL JEWELLERY SHOP IN UK

Specialise in Engagement Diamond Rings
and Platinum Wedding Bands



WESTERN
Jewellers



Tooting Branch :
230 Upper Tooting Road
London SW17 7EW
TEL : 02087673445

Wembley Branch :
5, Plaza Parade,
29-33 Ealling Road,
Wembley, Middlesex HA0 4YA
TEL : 02089030909



Opening Hours : Monday - Saturday(10.30am-6.30pm), Sunday (11.30-6.30pm)